

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



வெள்ளை மாளிகை முன்பாக



ஒட்டாவாவில்



யோர்க் பல்கலைக் கழகத்தில்



ஆசிரியரிடமிருந்து

From the Editor



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250
தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேற்றல்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
குயின்ரஸ் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவகப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

அவசரமானது; அவசியமானது!

உலகளாவிய ரீதியில் தமிழர்கள் இன்று ஒன்றுபட்டுப் பேரெழுச்சி கொண்டுள்ளனர். தமிழர்கள் எங்கெங்கு வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் அவர்கள் வீதிகளில் இறங்கிக் கவனயீர்ப்புகள் நடத்துகின்றனர்; குரல்கள் இணைந்து ஒலிக்கின்றன.

தாய்மண்ணில் வாழும் உறவுகளின் உயிருக்கும் உரிமைக்கும் குரல் கொடுப்பது; தாயக விடுதலைக்காகவும் அதன் சுயாட்சிக்காகவும் போராடி வரும் தேசியத் தலைமைக்குத் துணை வழங்குவது; இவை இரண்டுமே புகலிடத் தமிழர்களின் கோரிக்கைகள்.

ஐக்கிய நாடுகள் சபைச் செயலகம், மனித உரிமைகள் தலைமையகம், ஐரோப்பிய ஒன்றியப் பணியகம், அமெரிக்க வெள்ளை மாளிகை, ஐரோப்பிய-கனடிய நாடாளுமன்றங்கள் என்று எங்கணும் தமிழர் எழுப்பும் கோஷங்கள், அவற்றின் கதவுகளை அசைய வைத்துள்ளன.

ஆனால், இன்னமும் முழுமையாகத் திறக்க வைக்கவில்லை.

இதுவரை காலம், கவலையும் கண்டனமும் மட்டுமே தெரிவித்து வந்த உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும், இன்று வழக்கமான சுருதியை மாற்றுவதைக் காணமுடிகின்றது. இனவாதச் சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களும் மனிதாபிமானத்துக்கு முரணான செயல்களும் அம்பலத்துக்கு வர ஆரம்பித்துள்ளன.

யுத்தத்தை நிறுத்துமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்குமாறும், இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறும் மேற்குலகு அடிக்கடி வேண்டுகோள் விடுப்பதை இப்போது அவதானிக்க முடிகின்றது.

சிறீலங்காவில் இனப்படுகொலைதான் நடைபெறுகின்றது என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அதன் வெளிவிவகார அமைச்சர் கருத்து வெளியீட்டுள்ளார். கனடிய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக சுமார் நான்கரை மணி நேர விவாதம் நடைபெற்றுள்ளது. அமெரிக்க செனட்சபையின் தெற்காசிய விவகார உபகுழு, ஒரு முழுநாள் விபரமாகவும் விளக்கமாகவும் இது தொடர்பாக விவாதித்துள்ளது.

யார் என்னதான் சொன்னாலும், என்னதான் கேட்டாலும் அவைகளுக்குச் செவிமடுக்கும் நிலையில் சிறீலங்கா அரசு இல்லை. பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஈழத்தமிழர்களை அவர்களது சொந்த மண்ணில் வைத்தே தீர்த்துக்கட்டும் முயற்சியில் சிங்கள தேசம் தீவிரமாக இறங்கியுள்ளது.

இப்படியாக, எவர் சொல்லுக்கும் பணியாது, நவீன ஹிட்லர் பாணியில் மகிந்த ராஜபக்ஷ குடும்பம் அராஜகம் புரிவதற்கான பலம் எங்கிருந்து கிடைக்கின்றது? வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியே முதற் பலம். இதனை வழங்குவதில் புகலிடத் தமிழராகிய நாமும் பெரும்பங்கு வகிக்கின்றோம்.

சிறீலங்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை கோடிக்கணக்கான டாலர்கள் கொடுத்து நாம் வாங்குவதால் கிடைக்கும் அந்நியச் செலாவணி எங்கள் உறவுகளைத் தினந்தினம் கொல்வதற்கு ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்தப்படுகின்றது. மகிந்த அரசுக்கு நாங்களே நிதி வழங்கி, எங்கள் உறவுகளைக் கொல்வதற்குத் தொடர்ந்தும் உடந்தையாக இருக்கப் போகின்றோமா?

சிறீலங்காப் பொருட்களைப் பகிஷ்கரிக்கும் இயக்கம் பிரான்சிலும், பிரித்தானியாவிலும், மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் தொடங்கிவிட்டது. தமிழ் இளையோர் இதற்கான பரப்புரைகளை இங்கு ஆரம்பித்துள்ளனர்.

இதற்குச் செயல் வடிவம் கொடுத்து, முழுமையாக சிறீலங்கா பொருட்களைப் பகிஷ்கரிப்பது, மகிந்த அரசு மீது நாம் விதிக்கும் பொருளாதாரத் தடையாகும். எம் உறவுகளின் மீது சத்தியம் செய்து, சிங்கள தேசத்துப் பொருட்களை முழுமையாகப் புறக்கணிப்போம்! இது அவசரமானதும் அவசியமானதும்!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585


Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576

email

tamilsinfo@sympatico.ca

Produced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

'தமிழர் செந்தாமரை' முதன்மை ஆசிரியர் கனக அரசரத்தினம் காலமானார்



கனடாவிலிருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளிவரும் 'தமிழர் செந்தாமரை' பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் திரு. கனக அரசரத்தினம் (57 வயது), கடந்த மாதம் 24ஆம் திகதி மார்க்கத்திலுள்ள தமது இல்லத்தில் திடீரெனக் காலமானார். இலங்கையில் வெளிவரும் 'வீரகேசரி' பத்திரிகையில் 1980ஆம் ஆண்டிலிருந்து பிராந்தியச் செய்தியாளராகவும், அலுவலகச் செய்தியாளராகவும் பணியாற்றிய இவர், கடந்த 30 ஆண்டுகளாக இத்துறையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திய அனுபவஸ்தராக விளங்கி வந்தார்.

பத்திரிகை நிறுவனமொன்றில் இவர் பெற்ற துறைசார் அனுபவம், மற்றைய பத்திரிகை வெளியீட்டாளர்களிடமிருந்து இவரை வேறுபடுத்தி உயர்த்திக் காட்டி வந்தது. எவருடனும் பகைக்காது, எல்லோருடனும் பண்புடன் பழகி வந்த இவர், எழுத்திலும் பேச்சிலும் வித்தியாசமான முறைகளைக் கையாண்டு அனைவரதும் அன்புக்குப் பாத்திரமானவராகத் துலங்கினார்.

இவரது பூதவுடல் பெப்ரவரி 28, மார்க் 1ஆம் திகதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர், மார்க் 2ஆம் திகதி ரொறன்ரோவில் தகனம் செய்யப்பட்டது. குடும்பத் தலைவரின் இழப்பில் துயருற்றிருக்கும் அன்னாரின் மனைவி இராஜேஸ்வரி, புதல்வர்கள் வினோ, அஜந்தன் மற்றும் குடும்ப உறவினர்களின் சோகத்துடன் 'தமிழர் தகவலும்' தன்னை இணைத்து பங்கெடுத்துக் கொள்கிறது.

அதிகரித்து வரும் வேலையிழப்பு குடிவரவாளர் தொகையைக் குறைக்கலாம்! Rising jobless rate may curb immigration

கனடாவின் பொருளாதர மந்த நிலையினால் அதிகரித்து வருகின்ற வேலையிழப்புகள், அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான குடிவரவாளர் இலக்கினைப் பாதிக்கலாமென்று கனடாவின் குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி அறிவித்துள்ளார்.

"இங்கிருப்பவர்களே திசைரி வேலைகளை இழந்து வருகின்றனர். இந்த வேளையில் புதிதாக வரும் ஆட்களும் வேலையின்றித் தவிக்க முடியாது. இது பெரும் சவாலாக அவர்களுக்கு இருக்கும். இதனால் இந்த விடயத்தில் அரசாங்கம் அவதானமாக இருக்க விரும்புகிறது" என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

கனடிய மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வெளிநாட்டவரைக் கனடாவினுள் குடியேற அனுமதிப்பது என்ற இலக்கை, ஒரு வருடம் முற்கூட்டியே அறிவிப்பது வழக்கம். இதன் பிரகாரம், 2009ம் ஆண்டில், ஆகக் கூடியது 265,000 பேரை அனுமதிப்பதென்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதில் 156,000 பேர் பொருளாதார வசதியுள்ள குடிவரவாளர்கள்; 71,000 பேர் குடும்ப உறவினர்கள்; 37,400 பேர் மனிதாபிமான அடிப்படையில் (அகதிகள் உட்பட) தெரிவு செய்யப்படுபவர்கள்.

தற்போது கனடா மிகவும் நெருக்கடியான பொருளாதாரச் சீர்குலைவை எதிர்நோக்கியுள்ளது. இவ்வருடத்தின் முதல் மாதத்தில் வேலையிழந்தோர் தொகை 7.2 வீதத்தால் உயர்ந்துள்ளது. ஆனால், ஒன்றாறியோவில் 8 வீதமானவர்கள் வேலையிழந்துள்ளனர்.

இந்த நிலையில், புதிதாக வெளிநாட்டவர்களை குடியேற அனுமதிப்பதால் புதிய நெருக்கடிகள் உருவாகுமென்று நாடாளுமன்ற குடிவரவுக் குழுவுக்கு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.

நிலைமையை அவதானித்து, வேண்டிய மாற்று ஏற்பாடுகளைக் கவனிக்கவென இந்த மாதத்தில் மத்திய-மாகாண குடிவரவு அமைச்சர்களின் அவசர கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

பொதுவாக, புதிய குடிவரவாளர் வரவுத் தொகையைக் குறைக்க அரசாங்கம்

ஆலோசித்தாலும், அகதிகளாக வருபவர்களும், குடும்ப இணைப்பால் வரவுள்ள வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளுமே கூடுதலாகப் பாதிக்கப்படுவர் என்று சில பொது அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

"குடும்ப இணைப்பின் கீழ் இங்கு வருகை தரவிருப்பவர்கள் ஏற்கனவேயே மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு மேலாக விசா பெறக் காத்திருக்கின்றனர். புதிய ஆலோசனை நடைமுறைக்கு வருமானால், குடும்பங்கள் மீள இணைய ஆறு அல்லது ஏழு வருடங்களுக்குத் தேக்க நிலைக்குள் தள்ளப்படலாம்" என்று குடிவரவுத்துறை வழக்கறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

"இப்படியான பொருளாதார மந்தநிலைக் காலத்தில், அபிவிருத்தியடைந்த வேறெந்த நாடாவது தங்களின் குடிவரவு இலக்கைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துமா?" என்று தம்மால் கூறமுடியாது என்று அமைச்சர் கென்னி தெரிவித்துள்ளார்.

"இந்த நாட்டைச் சொந்தமாகக் கொண்டவர்களே வேலையிழந்து செல்கையில், வெளிநாட்டவரை எதற்காக அனுமதிக்க வேண்டும்" என்று கனடியர் சிலரிடமிருந்து இனவாதக் கருத்துகளும் வெளிவந்துள்ளன.

அதேசமயம், இந்த வருடத்தில் கூடிய வெளிநாட்டு மாணவர்களைக் கனடாவில் அனுமதிக்கவுள்ளதாகவும் குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி அறிவித்துள்ளார். தற்போது, 176,116 வெளிநாட்டு மாணவர்கள் கனடாவினுள்ளனர். இவர்களுள் 65,000 வெளிநாட்டு மாணவர் ஒன்றாறியோவில் கல்வி கற்று வருகின்றனர்.

வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்கு மூன்று மடங்கு கட்டணம் செலுத்துகின்றனர். இதனை ஒரு வருமானமாக (a source of revenue) அரசாங்கம் கருதுவதாலேயே கூடுதலாக இவர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கின்றது.



செந்தி

Tamil killed himself 'to guide others to liberation'

**Sri Lankan was shattered by events in native land
Seven burn themselves to death in a month**

by Sam Jones

His life had taken him from the northern tip of Sri Lanka to a pebble-dashed semi in north-west London and finally to a cold square in Geneva. But it is for his death that the 26-year-old Tamil, Murugathasan Varnakulasingham, is likely to be remembered.

A little after eight o'clock last Thursday night, the computing graduate and part-time Sainsbury's shelf-stacker doused himself in petrol in Geneva and set light to his body outside the United Nations complex in the Place des Nations. Police officers rushed to try to save Murugathasan, who stood "burning like a torch", but he was too badly injured. A few metres away, they found a letter typed in Tamil and English explaining why he had chosen to die: "We Tamils, displaced and all over the world, loudly raised our problems and asked for help before [the] international community in your own language for three decades. But nothing happened ... So I decided to sacrifice my life ... The flames over my body will be a torch to guide you through the liberation path."

Seven Tamils - including Murugathasan - have burned themselves to death in the past month to protest about the treatment of their people by Sri Lanka's Sinhalese government. Most were in the Indian state of Tamil Nadu, but on 14 February, another British-based Tamil allegedly tried to set himself on fire outside Downing Street, but was arrested before he could do so.

The wave of suicidal demonstrations has been provoked by the Sri Lankan government's latest attempt to crush the Liberation Tamil Tigers of Eelam (LTTE). In an attempt to end the country's 30-year civil war, Colombo has dispatched 50,000 troops to the north-east of the island. However, the offensive has left 200,000 civilians trapped between the two sides, and some estimates say 40 civilians are being killed each day. Both sides stand accused of atrocities: the LTTE of using civilians as human shields and forcing people to join its ranks and the government of indiscriminate shelling and setting up internment camps for Tamils.

According to his younger brother, Velmurugan, Murugathasan had become obsessed with the suffering of the civilians and had begun to devour reports and images of what was going on in the country he left seven years ago. "He was a very emotional guy and it just made him worse. He couldn't eat and he just cried." He added that the reports reminded his brother of the two years the family spent in a camp for displaced people in Kilinochi after the war forced them to leave their village in Jaffna. "He always worried about the people who were going through what he had gone through."

Although Murugathasan joined tens of thousands of fellow British-based Tamils on their protest march through London at the end of January, he could not shake a feeling of powerlessness. "He went to Geneva saying that he was going to participate in the protests," said Velmurugan. "He kept talking about the guys who had burnt themselves in India, saying: 'They're doing this for us. What are we doing for them?'"

(Contd.. page 22)

CANADIAN NDP LEADER JACK LAYTON CALL FOR IMMEDIATE CEASEFIRE IN SRI LANKA



OTTAWA - New Democrat leader Jack Layton took the opportunity at a meeting with the Sri Lankan High Commissioner to Canada, to convey New Democrats' call for an immediate ceasefire in Sri Lanka.

"I call on the government of Sri Lanka to accept an immediate ceasefire," said Layton as he expressed his condolences to all those on both sides of the conflict who had lost loved ones.

"Furthermore, I asked that aid agencies and international media be given unfettered access to the conflict zone."

Layton expressed his concern regarding the camps erected by the Government of Sri Lanka and relayed the fears of Canadian Tamil families about the safety of their relatives at these camps.

"I expressed my strong rejection of the practice of internment at these camps and asked that at the very least the government of Sri Lanka open the means of communications between Canadian Tamil families and their relatives at these camps," said Layton.

The meeting had been requested by the Sri Lankan representative. Layton rejected the Sri Lankan government's assertion that a ceasefire was impossible. He reiterated the New Democrats' position that sustainable peace in the region can only be guaranteed through a peace process, starting with an immediate ceasefire to all hostilities.

Layton expressed hope that meetings between high-level UN officials and Sri Lankan government may lead to a ceasefire agreement.

"New Democrats have once again articulated its strong position for an end to the conflict, this time directly to the government of Sri Lanka," stated Layton.

Layton spoke of the anguish in the eyes of those many Tamils with whom he had met here in Canada because they cannot communicate with their loved ones back home.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஓபாமா கடந்த மாதம் 19ஆம் திகதி கனடாவுக்கு ஏழு மணித்தியால 'குறுகிய-அவசர' விஜயமொன்றை மேற்கொண்டார். இதுவே அவரது முதலாவது வெளிநாட்டு விஜயம். 'அயலவருடன் நல்ல உறவாக இருக்க வேண்டும்' என்ற பண்டைய பண்பாடே தமது முதல் விஜயத்துக்காகக் கனடாவை ஓபாமா தெரிவு செய்ததற்கான காரணமென வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கவர்னர் கெனரல் மிக்கேல் ஜோன், பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர், லிபரல் கட்சித் தலைவர் இக்னேடியூப் ஆகியோருடன் மட்டுமே ஓபாமா தனிமையில் சந்தித்து உரையாடினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்கச் சென்ற கவர்னர் ஜெனரலை காணாணி ஊடகங்கள் (தொலைக்காட்சிகள்) பல கோணங்களில் சுற்றிச்சுற்றிக் காட்டின. குடும்ப உறவினர் ஒருவரை அல்லது பள்ளித் தோழர் ஒருவரை வரவேற்க நிற்பவர் போல அவர் மிகவும் மகிழ்ச்சி கொப்பளிக்க, அகமும் முகமும் மலரக் காணப்பட்டார்.

ஜனாதிபதி ஓபாமாவும் மிக்கல் ஜோனால் வரவேற்கப்பட்ட நேரத்திலிருந்து, அவருடன் தனிமையில் உரையாடிப் பிரியாவிடை பெறும்வரை, சிரித்துச் சிரித்து உணர்வுபூர்வமாகக் காணப்பட்டார். இருவரும் நெருக்கமாகக் 'கண் நோக்கிய உரையாடல்களாலும், உடல் அசைவு 'வார்த்தை'களாலும் குதூகலித்துக் காணப்பட்டனர்.

கவர்னர் ஜெனரலை அமெரிக்கா வருகை தருமாறு ஓபாமா விடுத்த அழைப்பு கனடிய-அமெரிக்க ஊடகங்களை உசுப்பி விட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட கனடியப் பிரதமருக்கு விடுக்கப்படாத அழைப்பு, கவர்னர் ஜெனரலுக்கு எவ்வாறு கிடைத்தது என்று பலரும் புருவங்களை உயர்த்தினர். "இருவரும் கறுப்பு இனத்தவர்கள். ஓபாமா முதலாவது கறுப்பின அமெரிக்க ஜனாதிபதி; மிக்கல் ஜோன் கனடாவின் முதலாவது கறுப்பின கவர்னர் ஜெனரல்" என்று சில ஊடகங்கள் தங்கள் கண்டுபிடிப்பை (இனவாத) வெளியிடவும் தவறவில்லை.

"கனடிய மக்கள் தம்மை மிகவும் நேசிக்கிறார்கள்" என்று ஓபாமா சொன்னபோது, கவர்னர் ஜெனரல் கண்களைச் சிமிட்டி அதனை ஆமோதித்ததோடு, "இது கனடிய மக்களுக்கும் உங்களுக்குமிடையிலான காதல்" என்று தலையைப் பின்னும் முன்னும் சரித்து, வாய்விட்டுச் சிரித்தார்.

"இதனைத் தெரிந்து கொண்டது நல்லது. அங்கு (அமெரிக்காவில்) நிலைமை சரியில்லாவிட்டால், நான் கனடாவுக்கு வரலாம்" என ஓபாமா பதிலளித்தபோது, இருவரும் இணைந்து சிரித்த காட்சியை அனேக தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் காண்பித்து, பார்வையாளர்களையும் குஷிப்படுத்தினர்.

இவர்கள் அரசியலும் பேசினார்கள். தமது தாயகமான ஹெய்ரி நூட்டின் நிலைமை பற்றியும், ட்ரினிடாட்டில் ஏப்ரலில் நடைபெறவிருக்கும் அமெரிக்க உச்சி மாநாடு பற்றியும் மிக்கல் ஜோன் தமது கருத்துகளை ஓபாமாவுடன் பகிர்ந்து கொண்டார்.

ஓபாமாவின் கனடிய விஜயத்தின் சில சுவையான அவதானிப்புகள்



பிரதமர் ஸ்டீபன் ஹாப்பருடன் நடத்திய உரையாடல்களுக்கு ஏனோ ஊடகங்கள் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மூடப்பட்ட கதவுகளுக்குள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் என்பதாலோ என்னவோ! இருவரும் மதிய விருந்தில் சரளமாக உரையாடினார்கள். பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பிலும் இணைந்து பங்குபற்றியிருந்தனர்.

அமெரிக்கா புறப்படுகையில், விமான நிலையத்தில் லிபரல் தலைவர் இக்னேடியூப் அவர்களுடன் ஓபாமா நடத்திய சந்திப்பு, பிரதமருடனான சந்திப்பை விட ஊடகங்களில் முக்கிய இடம்பெற்றது. இந்தச் சந்திப்புக்கு 15 நிமிடங்களே ஒதுக்கப்பட்டதாயினும், 30 நிமிடங்களுக்கு மேலாக இவர்கள் அந்நியோன்னியமாக உரையாடினர். இருவரும் அமெரிக்காவில், ஒரே பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர்கள். இக்னேடியூப் எழுதிய சில நூல்களைத் தாம் படித்ததாக ஓபாமா நேரடியாகத் தெரிவித்தார். 'லிபரல் பதவிக்கு வந்த பின்னர் இருநாட்டு உறவுகளும் மேலோங்கும்' என்று ஓபாமாவிடம் இக்னேடியூப் கூறியது, இச்சந்திப்பின் 'கிளைமாக்ஸ்'.

விமான நிலையம் செல்லும் வழியில், வர்த்தக நிலையத் தொகுதியொன்றில் திடீரென நுழைந்த அமெரிக்க ஜனாதிபதி, அங்கு திரண்டு நின்ற மக்களுக்கு அதிர்ச்சி இன்பம் ஊட்டினார். பலருடன் கைலாகு கொடுத்து, தமது கவர்ச்சிச் சிரிப்போடு குசலம் விசாரித்தார்.

அங்கிருந்த 'சிறுநுண்டி' விற்பனை நிலையமொன்றில் தமது பிள்ளைகளுக்கு பேக்கரித் தயாரிப்புகளை வாங்கினார். கறுவாவும் சீனியும் சொக்கிலேட்டும் சேர்ந்து தயாரிக்கப்பட்ட தீனிப்பண்டத்துக்கு Obamatail என்று அதன் உரிமையாளர் பெயர் சூட்டி வழங்கினார். அத்துடன் மேப்பின் இலை வடிவ பில்கட்டுகளையும் வாங்கினார்.

தமது மனைவிக்கு ஒரு 'ஸ்கார்ஃப்' (Scarf) வாங்கினார். மகளுக்கு ஒரு Key Chain தாமே தெரிவு செய்து வாங்கினார். ஓபாமா வழங்கிய கனடிய காசுத் தாளை ரூபகார்த்தச் சின்னமாக தாம் பேணப்பேவதாக வர்த்தக நிறுவன முகாமையாளர் அட்னான் உஸ்ரன் (22ம் பக்கம் வருக)





மணி வேலுப்பிள்ளை எழுதும் தொடர் - 11

a **blood cell** = குருதிக் கலம்

bad blood = மனக்கசப்பு

They are **after my blood** = They are **for my blood** =
(நகைச்சுவை) அவர்களுக்கு என்மீது படுகோபம்

Optimism runs in our blood = நம்பிக்கையுணர்வு எங்கள்
குணவியல்பு = நம்பிக்கையுணர்வு எங்கள் குருதியில்
கலந்தோடுகிறது

Blood is thicker than water = தான் ஆடாவிட்டாலும் தன்
தசை ஆடும்

Your **blood is up** = நீ கோபாவேசம் கொண்டுள்ளாய்

blood, sweat and tears = தியாகம், உழைப்பு, இழப்பு

They **have the baby's blood on their hands** = குழந்தையின்
இறப்புக்கு அவர்களே பொறுப்பு

like getting blood out of a stone = **like getting blood from a
stone** = கல்லில் நார் உரிப்பது போல்

make somebody's blood boil = ஒருவருக்கு ஆத்திரமூட்டு

make somebody's blood run cold = ஒருவரை அச்சுறுத்து

new blood = **fresh blood** = புத்தினம் அணியினர்

bloodbath = **massacre** = குருதியாறு = படுகொலை

blood brother = வரித்த சகோதரன்

a blood-curdling scream = குருதியை உறைய வைக்கும்
அலறல் = பயங்கர அலறல்

a bloodless revolution = குருதி சிந்தாப் புரட்சி

bloodletting = **bloodshed** = குருதி சிந்தல் = குதறல்

bloodlust = குருதிசிந்தும் வேட்கை = வன்செயல் வேட்கை

blood money = (1) கொலைக் கட்டணம் (2)

கொலையுண்டவரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் பணம்

blood poisoning = குருதி நஞ்சுபடல்

blood sport = வேட்டை விளையாட்டு

blood thirsty = குருதி விடாய் கொண்ட = குருதி சிந்த
வேட்கை கொண்ட

This plant will **bloom** next week = இந்தச் செடி அடுத்த
கிழமை பூக்கும்

The children **bloomed** during the tour = சுற்றுலாவின் பொழுது
பிளைகள் மலர்ச்சி அடைந்தார்கள்

The principal's garden is **in (full) bloom** = அதிபரின்
கொல்லை பூத்துக் குலுங்குகிறது

mango **blossom** = மாம்பூ

The mango trees are **in blossom** = மாமரங்கள் பூத்துள்ளன

Their friendship **blossomed into love** = அவர்களின் நட்பு
காதலாய் மலர்ந்தது

blow again = திரும்பவும் ஊது

A cold wind may **blow** tonight = இன்றிரவு குளிர் காற்று

வீசக்கூடும்

My hat **blew off** = என் தொப்பி காற்றில் பறந்தது

The door **blew open** = கதவு காற்றில் திறப்பட்டது

blow your nose = உன் மூக்கைச் சீறு

One minor mistake could **blow your cover** = ஒரு சிறு தவற-
ினால் உன் குட்டு வெளிப்படக்கூடும் (பொட்டுக்கேடு
வெளிப்படக்கூடும்)

blow your income on gambling = உன் வருமானத்தை
குதாடி வீணாக்கு

blow your chances = உன் வாய்ப்பைக் கெடு (வீணாக்கு)

blow somebody's brains out = ஒருவரைத் தலையில் சுட்டுக்
கொல்

blow a fuse = **blow your top** = **blow your stack** = சீற்றம்
கொள்ளு

blow a gaff = (இரகசியத்தை) உளறிக்கொட்டு

blow hot and cold = அடிக்கடி உன் கருத்தை மாற்று

blow your own trumpet = **blow your own horn** = தம்பட்டம்
அடி

Your plan could **blow up in your face** = உன் திட்டம்
உன்னை இக்கட்டில் மாட்டக்கூடும்

blow the whistle on somebody = ஒருவர் இழைக்கும்
தவறை உணர்த்தி அவரை எச்சரி

blow somebody away = (1) ஒருவரைச் சுட்டுக் கொல் (2)
ஒருவரை ஆட்கொண்டு மகிழ்வி

blow into the room = திடுதிப்பென்று அறையினுள் புகு

blow somebody off = வாக்குறுதியை மீறி வேண்டுகென்றே
ஒருவரைச் சந்தியாதிரு

The candle **blew out** = காற்றில் மெழுகுதிரி அணைந்தது

blow out the candle = மெழுகுதிரியை ஊதி அணை

blow somebody out = ஒருவரை எளிதில் வெல்

The storm **blew itself out** = புயல் தன்பாட்டில் தணிந்தது

This rumour will soon **blow over** = இந்த வதந்தி விரைவில்
ஓய்ந்துவிடும்.

Why didn't the bomb **blow up**? = அந்தக் குண்டு ஏன்
வெடிக்கவில்லை?

blow up the rock = பாறையை வெடிவைத்துத் தகர்

Don't **blow up** a minor matter = ஒரு சிறிய விடயத்தைப்
பெரிதுபடுத்த வேண்டாம்

The **blow** fell on the head = அடி தலையில் விழுந்தது

They exchanged **blows** = அவர்கள் ஆள்மாறி அடித்தார்கள்
(ஆளுக்காள் அடித்தார்கள்)

She **landed a blow** on my back = அவள் எனக்கு முதுகில்
ஓர் அடி கொடுத்தாள்

The leader's death was **a blow** to the party = தலைவரின்
இறப்பு கட்சிக்கு ஒரு பேரிடியானது

a blow by blow account = **a blow by blow description** =
ஒழுங்குமுறைப்படியான முழு விபரம்

come to blows over a trivial matter = ஓர் அற்ப
விடயத்துக்காகச் சண்டை போடத் தொடங்கு.

அண்மையில் ரொறன்ரோ ஸ்டார் பத்திரிகையில் “The Middle Childhood Matters Coalition, Toronto” என்ற ஆய்வு நிறுவனம் “மறக்கப்பட்ட வயதினர்” என்ற ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டனர். இவ்வறிக்கை 6 வயது தொடக்கம் 12 வயது வரை உள்ள குழந்தைகள் சம்பந்தமானது. இவ் ஆய்வின்படி இவ்வயதில் அடங்கும் பிள்ளைகள் பாடசாலை முடிந்து பெற்றோர் வீடு வரும் வரை அதாவது 3 மணியிலிருந்து பிற்பகல் 6 மணிவரை ஒருவிதமான ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இன்றி பாதிக்கப்படுவதாகவும் அதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய அரசாங்கம் ஆவன செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த 6-12 வயதினரை ஒரு ‘இரண்டும் கெட்டான்’ வயதினர் எனக் கூறலாம். ஆறு வயதுவரை பிள்ளைகளை பிள்ளை பராமரிப்பு நிலையங்களோ, அன்றேல் வீட்டில் வயது வந்தோர் ஒருவரோ மிகவும் அவதானமாகப் பராமரிப்பார்கள். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தம்மைத் தாமே, ஏன் சிலசமயங்களில் தமது இளைய சகோதரங்களைக் கூட பராமரிக்கும் வல்லமை உடையவர்களாக இருப்பார்கள். ஆகவே இந்த 6-12 வயதினரை உதவி தேவைப்படும் வயதினரா, இல்லையா என்பதை பெற்றோரால் கூட திட்டவாட்டமாகக் கூற முடியவில்லை. இவ்வயதில் சில பிள்ளைகள் மிகவும் துணிவுடனும், சுதந்திரத்துடனும் செயல்படும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். சில பிள்ளைகள் புறக் காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பிறரின் உதவியோ, மேற்பார்வை இன்றியோ இவர்களால் செயல்பட முடிவதில்லை. Middle childhood matters என்ற ஆய்வில் ரொறன்ரோவில் காணப்படும் 6-12 வயதினரின் தொகையாகிய 192,525 பிள்ளைகளை ஆராய்ந்துள்ளனர். இத்தொகையில் 10% இற்கு குறைவானவரே பாடசாலை விட்டபின்பு ஒரு ஒழுங்கான நிரலில் பதிவு செய்யப்பட்டிருந்தனர். அப்படியென்றால் மிகுதி 90% பிள்ளைகளும் என்ன செய்கிறார்கள் என்பது இவ் ஆய்வாளர்களின் விசனத்துக்குரிய கேள்வியாக அமைந்துள்ளது.

பிற்பகல் 3 மணிமுதல் 6 மணிவரை என்பது ஒரு பாதிப்புக்குரிய நேரமாகும். (Hig Risk Time). இந் நேரத்தில் தான் பிள்ளைகள் போதைப் பொருள், மதுபானம் முதலியவற்றை ஒத்த குழுக்களோடு சேர்ந்து பரிட்சிக்கும் நேரமாகும் (experimenting time). இந் நேரத்தில் தான் பிள்ளைகள் வன்முறை, துர்நடத்தை, பாலியல் விஷமத்தனங்கள் முதலிய விரும்பப்படாத விடயங்களிலும் ஈடுபடுகிறார்கள். இதனை நாம் கூட நாளாந்தம் காணக் கூடியதாகவுள்ளது. பாடசாலையில் இருக்கும்பொழுது ஒரு கட்டுப்பாடான சூழலில் பிள்ளைகள் இருக்கிறார்கள். பாடசாலையில் வந்தவுடன் பெரியதொரு சுதந்திரம் கிடைத்த உணர்வே இவர்களுக்கு ஏற்படுகிறது. மாணலையில் பெற்றோர் வேலையால் வீட்டுக்கு வந்தபின்பு திரும்பவும் இறுக்கமான ஒரு கட்டுப்பாடான

மறக்கப்பட்ட வயதினர் The Forgotten Years

குழலுக்குள் இவர்கள் இட்டுச் செல்லப்படுகிறார்கள். தம்மை ஒருவரும் கவனிக்காத இந்த இடைப்பட்ட பொழுதில் இவர்கள் பிழைவிடுவது மிகவும் சலபம். அத்துடன் இவர்களுக்கு அறியாப்பருவம் - ஆகையால் மிகவும் இலகுவாக இவர்களைப் பிறர் உபயோகிக்க முடியும்.

மேற்பார்வையுடன் பாதுகாப்பான பயன்தரும் நிரல்கள் (Supervised, safe, engaging programs) பிள்ளைகளுக்கு உள், உடல் ரீதியாக பயன் அளிக்கும் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. Roots for youth violence இன் அறிக்கையின்படி இந் நிரல்கள் சுயமதிப்பு (Self esteem) ஒத்த வயதினர், மேற்பார்வையாளர் ஆகியோருடன் கமுகமான உறவுகளை வளர்க்க உதவுகின்றன.

Middle childhood makers அறிக்கையின் தயாரிப்பாளர் Andra Lyn - இத்தகைய நிரல்களில் உள்ள பிள்ளைகளின் சமூக, கல்வி அடைவுகள் நன்றாக இருப்பதாகக்



கனகேஸ்வரி நடராஜா
ஆசிரியர், இலங்கை-கனடா

கூறுகிறார். அரசின் கொள்கைகளை தயாரிப்போர் (Policy makers) 6-12 வயதினரை மறந்து விடுகிறார்கள் எனக் குறை கூறுகிறார். எப்பொழுதும் சிறு பிள்ளைகளின் பராமரிப்புப் பற்றியும், இளம் பராயத்தினரின் வன்முறைகள் பற்றியும் பேசப்படுவதாகவும், 6-12 வயதினரை கொள்கை தயாரிப்பாளர்கள் கணக்கில் எடுப்பதில்லை எனவும் கூறுகிறார். ஆனால் இந்த வயதில் கவனம் எடுத்தால் தான் கட்டிளமைப் பருவத்தில் பிரச்சனைகள் தோன்ற மாட்டாது என அபிப்பிராயம் தெரிவிக்கிறார்.

இந்த ஆய்வில் வாரத்தில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் 534 நிரல்கள் ஆராயப்பட்டன. இவை ரொறன்ரோ முழுவதிலும் உள்ள 24 நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இதில் 18,205 பிள்ளைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 192,525 பிள்ளைகளில் 10% பிள்ளைகள் கூட இந்த நிரல்களால் பயன் அடைவதில்லை. இந்நிரல்களை அங்கீகாரம் பெற்ற (Licensed) நிறுவனங்களே நடத்துகின்றன. YMCA, Boys and Girls Club, After School Recreation Care முதலியவற்றால் வழங்கப்படும் நிறுவனங்கள் பெரும்பாலும் நகரின் தேவை கூடிய பகுதிகளிலேயே காணப்படுகின்றன. இந் நிரல்களை நிர்வகிப்பதற்கு அதிக பணமும் தேவைப்படுவதனாலேயே இவை அதிகளவில்

காணப்படாமல் இருப்பதற்குக் காரணமாகும்.

The Middle Childhood Matters Coalition வெளியிட்ட இந்த அறிக்கைக்கு பெற்றோர் மத்தியில் சாதகமாகவும், பாதகமாகவும் பலவிதமான அபிப்பிராயங்கள் தோன்றியுள்ளன. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்:-

அபிப்பிராயம் - 1. எனக்கு விளங்கவில்லை. (So I don't get it)
இதன் சாராம்சம் - பிள்ளைகள் பாடசாலை விட்டு வீட்டிற்கு வரும் பொழுது பெற்றோர் வீட்டில் இருப்பதில்லையென்றால் இந்த கட்டமைப்பான நிரல்களுக்கு பிள்ளைகளைக் கூட்டிச் செல்லவும் பெற்றோர் வீட்டில் இருக்க மாட்டார்கள் தானே? பொதுப் போக்குவரத்து வசதிகளை தாமாகவே உபயோகித்து இந்த “குழந்தை பராமரிப்பு போன்ற நிலையங்களுக்கு “ இவர்களால் செல்ல முடியுமா (Fill in the patchwork of Daycare).

நியாயமான கேள்வி. ஏற்கனவே பிள்ளைகளைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல பெற்றோர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். தாயும், தந்தையும் மாறி, மாறி காலையும், பின்னேரமும் ஏதோவிதமாகத் தமது வேலை நேரங்களுக்கிடையில் இதனைச் செய்கிறார்கள். சில சமயங்களில் பிறரின் உதவியையும் (சம்பளம் கொடுத்து) பெறுகிறார்கள். இவ்வாறு கஷ்டப்படும் பெற்றோரால் திரும்பவும் இளவயதினருக்கான நிரல்களுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

அபிப்பிராயம் - 2 - குழப்பமாக இருக்கிறது (Confused)
இன்றைய பிள்ளைகள் அளவுக்கதிகமாக தொழிற்பட தூண்டப்படுவதாக (over stimulated) கல்விமான்கள் கூறுகிறார்கள். இவ்வாறு பிள்ளைகள் திணறுவதற்குக் காரணம் கலைத்திட்டத்திற்குப் புறம்பான பல நிரல்களில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுகிறார்கள் (extra curricular activities) மேலதிகமாக பாடசாலை விட்டபின்பும் வாரத்தில் 5 நாட்களும் இந் நிரல்களுக்கு அனுப்பதல் பிள்ளைகளின் பளுவை அதிகரிப்பதேயாகும். பிள்ளைகளை பிள்ளைகளாக வாழ விடுங்கள்.

இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விவாதம். இன்றைய பிள்ளைகளைப் பெற்றோர் பல வகுப்புகளுக்குக் கூட்டிச் செல்கிறார்கள் - நடனம், வாய்ப்பாட்டு, கராட்டி, நீச்சல், தமிழ் வகுப்புகள், வாத்திய இசை, இவற்றைவிட பாடங்களுக்கான ரியூசன் வகுப்புகள் - மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் பிள்ளைகளும், பெற்றோரும் ஓடியபடி இருக்கிறார்கள். பல தாய்மார்களிடம் இந்த ஓட்டத்திற்காகவே



கவிநாயகர் கந்தவனம் தரும் கனடியக் காட்சிகள்

விழிப்புணர்வு

தாயகத்தில் தமிழரை அடக்கி ஆண்ட ஆட்சி இப்பொழுது அவர்களை அழித்தொழிக்கும் பயங்கரவாதமாக மாறியுள்ளது. இதனால் கனடியத் தமிழர் மத்தியில் எற்றுமில்லாத அளவுக்குத் தாயக உணர்வு அலை மோதுகிறது. இந்த அலை அமைதியான மனிதச் சங்கிலி, குரல் கொடுக்கும் நடைபவனி, அறிக்கைகள் கையளிப்பு, பரப்புரைக் கூட்டங்கள், வழிபாடுகள் என்று பலவகையாக வீசிக் கொண்டிருக்கின்றது.

இந்த வீசல்களால் கனடிய ஊடகங்களினதும் அரசினதும் கவனத்தை ஈர்ப்பதில் எம்மவர்கள் தக்க அளவுக்குவெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் இவை போதா. 'தமிழர் தகவல்' பெப்பிரவரி இதழில் ஆசிரியர் தலையங்கத்திற் குறிப்பிடபட்டிருப்பதுபோல் நாம் எமது இலக்கை ஈட்டுவதற்குத் தொடர்ந்து பலவற்றைச் செய்ய வேண்டியுள்ளது.

கனடியத் தமிழர், ஐரோப்பிய அமெரிக்கத் தமிழர், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் என்று எங்குமுள்ள தமிழர்களும் இனவுணர்வுடன் சிங்கள அரசின் திட்டமிட்ட படுகொலைக்கு எதிராகக் குரல்கொடுத்து வருகிறார்கள். ஈழத் தமிழருக்காக உலகத் தமிழர் ஒருமித்த குரலை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

ஒரு மேலதிக விளைவு என்னவென்றால் தமிழர் தங்கள் நிலைமை பற்றியும் இனரீதியாகச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இது ஒருவகை விழிப்புணர்வு.

அப்படிச் சொல்லும்பொழுது இதுவரை தமிழர் தூங்கிக் கொண்டா இருந்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது. பூசி மெழுகாமல் சொல்லப் போனால் 'ஆம்' என்பதுதான் சரியான பதில். இல்லையென்றால் ஆண்ட தமிழர் தங்களுக்கு என்று ஒரு நாடு இன்னமும் இல்லாமல் இருப்பது எங்ஙனம்? இதுதான் தலைவர் பிரபாகரின் பெருமூச்சு.

பிரபாகரன் காலம்வரை ஈழத்தமிழரும் தூங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். இந்தியாவுக்குச் சுதந்திரம் வரும் கட்டத்தில் சின்னா விழித்துக்கொண்டார். இலங்கைக்குச் சுதந்திரம் கிடைக்கையில் தமிழர் தூங்கிக் கொண்டார்.

தூங்கியவர்தாமே விழிக்கலாம்?

சிவராத்திரியும் வழக்கம்போல் வந்து போயிருக்கிறது. சிவராத்திரி வலியுறுத்துவது உயிர் விழிப்பு. இயற்கையில் உள்ள அனைத்திலும் உயிர்கள் இருப்பதை இன்றைய அறிவியலே ஒப்புக்கொள்கிறது. பாறைகளிலும் உலோகங்களிலும் உயிர்கள் உறக்கத்தில் உள்ளன. அவற்றிலும் மரம் செடிகளில் உள்ள உயிர்கள் சிறிது விழிப்புடையவை. அதனாலேயே அவை வளர்ச்சியடைகின்றன. அவற்றிலும் விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் உயிர்கள் அதிகம் விழிப்புடையன. அதனால் அவை தாமாக இயங்குகின்றன.

இவை எல்லாவற்றிலும் மனித உயிர் மேலான விழிப்புடையது. மனிதரிலும் தேவர் மிக மிக விழிப்புடையவர். அவர்கள் தூங்குவதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கண்களை இமையாத அளவுக்கு அவர்கள் விழிப்புடையவர்கள். அதனால் அவர்களுக்கு இமையோர் என்றும் பெயர்.

மனிதரால் உறங்காமல் இருத்தல் இயலாது. என்றாலும் துன்ப வாழ்வை இப்பிறப்பிலேயே இன்ப வாழ்வாக மாற்ற வேண்டுமென்றால் நாம் உறங்குவதைக் குறைக்க வேண்டும் என்பது சிவராத்திரி புகட்டும் உலகியற் பாடம். மிக முக்கியமாக எமக்கு வரும் தீங்குகள் குறித்துக் கவனமும் மிக விழிப்பாக இருத்தல் வேண்டும்.

உணர்வுகளிலே உயர்ந்த உணர்வு உறவுகளின் உணர்வு. உணர்வுகளிலே பயன்தரும் உணர்வு விழிப்புணர்வு.

மறக்கப்பட்ட வயதினர்..

தனியாக ஒரு வாகனமும் உண்டு. ஆகவே 6-12 வயதுப் பிள்ளைகளாக வாழ விடுங்கள் என இத் தாயார் கூறுவது நியாயமான கூற்று.

அபிப்பிராயம் - 3 - பாடசாலை விட்டபின்பு பாடசாலையிலேயே நிரல்கள் (After School Programs in the schools)

பாடசாலை விட்ட பின்பு 2 மணித்தியாலங்கள் விளையாட்டு மைதானத்தில் மேற்பார்வையோடு கூடிய (பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேதனத்துடன் இவ்வேலைகளை வழங்கலாம்) விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம். காலநிலை சரியில்லாத நாட்களில் பாடசாலை நூல்நிலையத்திலேயோ, அல்லது விளையாட்டு மண்டபத்திலேயோ (Gym) வேறு பொழுது போக்குகளை மேற்கொள்ளலாம். பிள்ளைகள் நண்பர்களோடு சந்தோஷமாக பொழுதைக் கழிப்பார்கள்.

இவ்வாறு செய்வது பெற்றோருக்கு பலவிதங்களிலும் அனுகூலமாக இருக்கும். அத்துடன் விளையாடாமல் உடல்பருமன் அதிகரிப்பதால் இன்றைய பிள்ளைகள் பெரிய உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். இதனையும் இந்நிரல்கள் நிவர்த்தி செய்யும். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்பார்வையாளர்களாக இருந்தால் அவர்கள் இம் மாணவர்களுக்கு ஒரு உதரணமாக அமையலாம் (Role model). சக மாணவர்களோடு விளையாடும் பொழுது உறவுகளைப் பலப்படுத்தவும், பிரச்சனைகளைச் சுமுகமாகத் தீர்க்கவும் பிள்ளைகள் பழகுவார்கள். ஆனால் இது சாத்தியமா - ஏற்கனவே நிதி பற்றாக்குறை உள்ள பாடசாலைகளில் இதனை நல்ல முறையில் செய்வதற்கு மேலதிக நிதி தேவைப்படும். இலவசமாக வழங்கினால் தான் பெற்றோரும் பிள்ளைகளை விரும்பி அனுப்புவார்கள். வருமானம் குறைந்த குடும்பப் பின்னணியில் வாழும் பிள்ளைகளுக்கே இத்தகைய வசதிகள் இல்லாமல் இருப்பதால், இவற்றை இலவசமாகவே வழங்க வேண்டியுள்ளது.

இங்கு பாடசாலையில் பிள்ளைகள் காலை 8:30 - பி.ப. 3:30 வரை அதாவது கிட்டத்தட்ட 7 மணித்தியாலங்களைக் கழிக்கிறார்கள். போக்குவரத்து நேரத்தையும் கணக்கில் எடுத்தால் கிட்டத்தட்ட 8 மணித்தியாலங்களை பாடசாலையில் செலவழிக்கிறார்கள். 6-12 வயதினருக்கு இது மிகவும் அதிகமான நேரம் என்றே கூற வேண்டும். பிரச்சனை எதனால் ஏற்படுகிறது என்றால் வீட்டிற்கு வந்த பின்பு இவர்களைப் பராமரிப்பதற்கோ, அல்லது மேற்பார்வையிடவோ பெறும்பானவர்கள் இருப்பதில்லை. சில வீடுகளில் மிகவும் தூரங்களில் பெற்றோர் வேலை செய்வதால் இரவு 7, 8 மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். இதற்கிடையில் பிள்ளைகள் தமது வீட்டு வேலைகளைச் (Home work) செய்ய வேண்டியுள்ளது. எல்லா வீட்டுப் பிள்ளைகளும் தாமாகவே உணர்ந்து வீட்டு வேலையைச் செய்ய மாட்டார்கள். இது அடிக்கடி பசி எடுக்கும் வயது. பாடசாலையால் வீட்டிற்கு வந்துவிட்டால் தாமாகவே தயார் செய்து உண்ணக் கூடிய பலவிதமான உணவு வகைகளை வீட்டில் உண்ண முடியும். மேலதிக நேரத்தை பாடசாலையில் கழிப்பதென்றால் இதற்கான ஆயத்தத்தையும் பெற்றோர் முன்சூட்டியே செய்ய வேண்டியுள்ளது. பாடசாலை விட்டு வீடு வந்து இரண்டு மூன்று மணித்தியாலங்கள் ஓய்வு எடுத்தால் பாடசாலை விட்டு வேலைகளை நன்றாகச் செய்ய முடியும். எவ்வாறு ஓய்வு எடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். வெறுமனே தொலைக்காட்சி முன்போ, கணினி முன்போ இருப்பது ஓய்வல்ல. விளையாட்டுக்களில் நண்பர்களோடு ஈடுபடுவதற்கும் இங்கு போதுமான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை. பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால் தான் சீராக வாழ முடியும். ஆகவே 6-12 வயதினரின் மானைப் பொழுதை பிரயோசனமான வகையில் செலவழிக்க பெற்றோரும், பிள்ளைகளும் ஒருங்கிணைந்து திட்டமிடல் வேண்டும்.

பொதுமக்களே ஏமாந்து விடாதீர்கள்! வருமானவரித் திணைக்களம் எச்சரிக்கை

தற்போதைய காலம் வரமானவரித் திணைக்களம். இதனை அறிந்த சிலர், வருமானவரித் திணைக்களத்திலிருந்து அனுப்பப்படும் கடிதம் போன்ற ஏமாற்றுக் கடிதங்களைப் பொதுமக்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வருகின்றனர். இது ஒருவரது தனிப்பட்ட தரவுகள், சொந்த விபரங்களைப் பெறுவதற்காகச் செய்யப்படும் ஒரு மோசடி நடவடிக்கை. இதனையிட்டு பொதுமக்களை மிகவும் விழிப்பாக இருக்குமாறு கனடிய வருமான வரித் திணைக்களம் (Canada Revenue Agency) எச்சரித்துள்ளது.

வருமானவரி செலுத்தும் விடயத்தில் போதிய தகவல்கள் தேவைப்படுவதாகவும், அதற்காக அவர்களின் வங்கிக் கணக்கு விபரம், கடவுச் சீட்டு விபரம் போன்றவைகளை உடனடியாகத் தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்புவாரும் இந்த மோசடிக் கடிதங்களில் கேட்கப்படுகின்றது. இது தொடர்பாக கனடிய வருமானவரித் திணைக்களம் TAX ALERT என்ற தலைப்பில் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவித்தல் முழுமையாகக் கீழே பிரசுரமாகியுள்ளது.


Tax Alert

The Canada Revenue Agency warns Canadians of mail scam

The Canada Revenue Agency (CRA) is warning taxpayers to beware of a recent scam where some Canadians are receiving a letter fraudulently identified as coming from the CRA and asking for personal information. The letter is **not** from the CRA.

The letter claims that there is "insufficient information" for the individual's tax return and that in order to receive any "claims," they will have to update their records. The letter attaches a form specifically requesting the individual's personal information in writing, via fax or email, including information on bank accounts and passports. This letter is not from the CRA and Canadians should not provide their personal information to the sender.

All taxpayers should be vigilant when divulging any confidential information to third parties. The CRA has well established practices to protect the confidentiality of taxpayers' information.



பொன்னையா விவேகானந்தன்

தொடர்

பொன்னின் பொழிகை

24

எழுச்சி வேர்கள்

வீழ்தல் மிகவும் இயல்பான நடத்தை. நாள்தோறும் எத்தனையோ வீழ்கின்றன. வீழ்ச்சிகள் இல்லையென்றால் இந்தப் பூமியில் ஆட்சியும் இல்லை. மாட்சியும் இல்லை.

வீழ்ச்சி உலக இயக்கத்தின் ஒரு பகுதி. இயற்கையின் வனப்பில் பாதி. இறைவன் படைப்பில் நியதி. உலக எழுச்சிகளின் வேர்கள் வீழ்ச்சிகளில் இருந்துதான் பிறந்திருக்கின்றன.

மழை நிலம் நோக்கி வீழ்கின்றது. வரம்பு உயர்கின்றது. விதை கீழ் நோக்கி வீழ்கின்றது. முளை உயர்கின்றது. காவோலை வீழ்கின்றது. குருத்தோலை எழுகின்றது. இரவு வீழ்கின்றது. பகல் எழுகின்றது.

என்றோ வீழ்ந்த மரங்கள்தான் மண்ணின் கீழ் வைரங்களாகின்றன. வீழ்தல் அழிதலை அர்த்தப்படுத்தும் சொல் அல்ல. அது பரிணாமச் சுற்றோட்டத்தின் ஒருங்கமைவு.

முட்டையின் கோதுகள் உடைந்தாற்றான் குஞ்சுகள் வெளியேற முடியும். உளி கொண்டு செதுக்கினாற்றான் கல் சிற்பமாக முடியும். இளமை அழிந்தாற்றான் முதுமை பிறக்கும். பயனற்றவை அழியப் பட்டை தீட்டினாற்றான் கல் மாணிக்கமாகின்றது..

பணிதல் என்பதுவும் பண்புகளில் ஒன்று. அது பயத்தாலும் நிகழ்கின்றது. பாதுகாப்பை முன்னிட்டும் நிகழ்கின்றது. பயத்தால் பணிந்தால் அது பகைக்கு வெற்றி. பாதுகாப்பிற்காகப் பணிந்தால் அது பணிவுக்கு வெற்றி. வீசும் காற்றுக்கு வளைந்து கொடுக்கும் நாணல் மீண்டும் எழுகின்றது.

குழலின் ஆபத்தை உணர்கின்றபோது ஆமை தன் உறுப்புகளை உள்ளிழுத்துக் கொள்கின்றது.

ஏகப்பட்ட கால்களோடு ஊரும் அட்டை தொட்டாற் சுருண்டு கொள்கின்றது.

தலை நோக்கி வந்த அம்புகளைக் குனிந்து தவிர்த்து நிமிர்ந்திருக்கின்றன பல வெற்றிகள்.

கடல் பின்வாங்கினால் அது பொங்குவதற்கு அடையாளம். வேங்கை பின்வாங்கினாலும் இதுவே பொருள்.

எதிர்பாராதவற்றை நிகழ்த்துவதுதான் காலத்தின் அதிசயம். துயரங்களையும் இன்பங்களையும் இவ்விதிக்கமையவே காலம் வழங்குகின்றது.

துயரத்தைச் சமக்கும் இனம் எப்போதும் துயரத்தையே சும்பதில்லை.



எஸ். ஜெகதீசன் எழுதும்
பத்தாம் பக்கம்

தண்ணீரில் மரங்கள் நிற்கும் பிரதேசம்

நிலைத்த பெயர்பெற்ற நகரமாக மிளிரும் ரொறன்ரோ நிரந்தரமாக தனது பெயரைப் பெற்ற நகராகி 175 வருடங்களாகின்றன.

பிரிட்டிஷ் தேசாந்தரிகளால் யோர்க் என கருதப்பட்ட பகுதி 06.03.1834 முதல் நிரந்தரமாக Toronto என பெயரிடப்பட்டது.

இந்த மாதம் (மார்ச்) ஆறாம் திகதி முதல் ரொறன்ரோ முழுவதும் ஏற்பாடாகியுள்ள கொண்டாட்டங்கள் இதயத்தில் பரவசமாய் பரவுகின்றன.

அச்சமற்ற மனிதர்கள்- அழுக்குப்படாத மனங்களுடன் 11,000 வருடங்களாக வசிப்பது இப்பகுதியின் வரலாறு.

கனடாவின் செழிப்பு மிக்க மாகாணமாகிய ஒன்ராறியோவின் முதன்மை நகரான ரொறன்ரோவில் 5.6 மில்லியன் மக்கள் தற்பொழுது வாழ்கின்றனர். 156 மொழிகள் பேசப்படுகின்றன.

2.5 மில்லியன் மக்கள் கனடாவிற்கு வெளியே பிறந்தவர்கள்.

விகிதாசார அடிப்படையில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பட்டதாரிகள் செறிந்திருப்பது ரொறன்ரோவில் மிக அதிகம்.

நிலவியல் ரீதியாகவும் மொழியியல் ரீதியாகவும் ரொறன்ரோ காலத்துக்குக் காலம் நகர்ந்துள்ளது. இடப்பெயர்வினைக் கண்டுள்ளது.

Tkaronto என அநாதியில் பழங்குடி மக்களிடம் பெயரை பெற்று தண்ணீரில் மரங்கள் நிற்கும் பிரதேசம் என அர்த்தத்தையும் பெற்றது.

ரொறன்ரோவின் தற்போதைய நிலைக்கு 125 கிலோ மீட்டர் அப்பால் உள்ள ஓரில்லா நகரில் சிம்கோ ஏரியின் முடிவில் அது அமைந்தது.

கூரான ஆயுதங்களைக் கொண்டு மீன் பிடிப்பதற்கு வசதியாக அங்கு ஏராளமான மரங்கள் தண்ணீருக்குள் அப்போது நடப்பட்டிருந்தன.

Toronton எனும் பெயர் பின்னர் பாவனைக்கு வந்தது. அடிமைகள் கூடுமிடம், அபரிமிதமாக மக்கள் வாழும்படி என்பவை கருத்தாகின.

Torento என அழைக்கப்பட்ட காலமும் இருப்பினும் இடையில் 'e' இருந்த காரணம் எங்கும் இல்லை.

நயாகரா பகுதி இலண்டன் நகர் பகுதி, ஹம்பர் ஆற்றுப்பகுதி என்பன ரொறன்ரோ என குறிக்கப்பட்டதற்கும் குறிப்புகள் உள.

ரோரன்ரோ, ரொரன்ரோ, டொரண்டோ, டொரன்டோ, ரொரன்ரோ, ரோரன்டோ, ரொறன்டோ, ரொரண்டோ என எங்கள் தமிழினம் எவ்வித வரைவிலக்கணமுமின்றி பலவாறாக எழுதி வந்ததற்கு பதிவுகள் இருப்பினும் ரொறன்ரோ என்பதே ஏற்ற முடிவாயிற்று.

பிரபல எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களுடன் பரிச்சயம் உள்ளவர்களுக்கு 'ரொறொன்ரோ' நன்கு பரிச்சயப்பட்டிருக்கும்.

நூறு வருடங்களுக்கு முன்பு பவழ விழாவைக் கண்டிருந்த ரொறன்ரோவிற்கு இவ்வருடம் பவழ விழாக் காணும் கவிநாயகர் கந்தவனம் சூட்டிக் கௌரவித்த தனித்தமிழ்ப் பெயர் துரந்தை.

கனடிய நகரங்களுள் மிகவும் பெரியதான ரொறன்ரோவிற்கு இதயத்தை வருடிடும் வளமான 175 வருட வாழ்த்துக்கள்.

மானுடத்திற்கு மரியாதையை கற்றுக் கொடுத்த இந்த மண்ணில் அடுத்து வரும் தலைமுறையினரும் வாழ்த்தும்படி நாம் வாழ்ந்தால் எங்கள் வரலாறும் நாளை வரலாறாகும்!

ஓ!கனடா!

மாணவருக்கான கோடை கால வேலை வாய்ப்புகள்

இந்த வருட கோடைகால மாணவர் வேலை வாய்ப்புத் திட்டம் பற்றி ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாணவருக்கு வாய்ப்பளிக்கும் வேலை வழங்கும் நிலையங்களுக்கு, ஒரு மாணவருக்கு இரண்டு டாலர் வீதம், 16 வாரங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். மேலதிக விபரங்களை www.ontario.ca/summerjobs இணைய முகவரியில் பெறலாம். தொடர்புக்கான தொலைபேசி இலக்கம்: 1-800-387-5656.

கோடை காலத்தில் சுயமாக ஏதாவது வேலையை ஆரம்பிக்கவிருக்கும் மாணவர்களுக்கான திட்டமொன்றினையும் ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது. இவர்களுக்குப் பயிற்சி, ஆதரவு ஆகியவை வழங்கப்படுவதுடன் நிதியுதவியாக முலாயிரம் டாலர்களையும் வழங்க ஏற்பாடாகியுள்ளது. பூரண விபரங்களை www.ontario.ca/summercompany அல்லது www.ontario.ca/summerjobs இணைய முகவரிகளில் பெறமுடியும்.

அரசாங்க சேவையில் பயிற்சிபெற விரும்பும் மாணவர்களுக்கான கோடை கால வேலைத் திட்டமொன்று பற்றிய விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வேலைக் காலம் ஆறு முதல் எட்டு வாரங்களைக் கொண்டது. www.ontario.ca/careers என்ற இணையத் தளத்தில் Youth and New Professionals, then Summer Employment Opportunities பிரிவுக்குள் சென்று முழு விபரங்களையும் பெறமுடியும்.

பொதுநலப்படியை 100 டாலரால் அதிகரிக்க கோரிக்கை

பொதுநலப்படியில் (welfare) தங்கியிருப்பவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகளை ஆகக்குறைந்தது நூறு டாலர்களால் அதிகரிக்குமாறு ஒன்ராறியோ சமூகத் திட்டமிடல் இணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது தனிநபர் ஒருவருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுப் பணத்தில் தினசரி உணவுக்கு 2 டாலர்கள் மட்டுமே கிடைப்பதாகவும், இது ஒரு நேர உணவுக்கே போதாது என்றும் இணையக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், ஒன்ராறியோ அரசு இதற்குச் சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை. 'ஒன்ராறியோவில் வசிப்பவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் இருப்பவர்கள் போல வாழ முடியாது' என்றும் இணையம் தெரிவித்துள்ளது.

**“எல்லாப் புகழும்
இறைவனுக்கே”**

இசைமேதை

ஏ. ஆர். ரஹ்மானுக்கு
இரண்டு ‘ஒஸ்கார்’
விருதுகள்



2009ஆம் ஆண்டுக்கான ‘ஒஸ்கார்’ விருதுகள் வழங்கும் வைபவம் கடந்த மாதம் 22ஆம் திகதி மாலை அமெரிக்காவின் லொஸ்-ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அண்மையில் வெளியான ‘Slumdog Millionaire’ படத்திற்காக, திரை இசை மற்றும் பாடலிசை ஆகிய இரண்டிற்குமான ‘ஒஸ்கார்’ விருதுகள் இந்தியாவின் பிரபல இசைமேதை ஏ. ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. ஒஸ்கார் விருதினைப் பெற்ற முதலாவது தமிழர் ரஹ்மானே. தமக்கான விருதினைப் பெற்றுக் கொண்ட ரஹ்மான், தமிழிலும் சில வார்த்தைகள் உரையாற்ற விரும்புவதாகக் கூறி, “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தெரிவித்து, உலகம் முழுவதும் வாழும் தமிழர் நெஞ்சங்களில் சிறப்பான ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டார். மும்பை சேரிப்பகுதியில் வாழும் ஒரு சிறுவன் வறுமையின் கொடுமைகளை மனம் கலங்காமல் எதிர்கொண்டு, அந்த அனுபவங்களையே பாடமாகக் கற்று சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவதே இந்தத் திரைப்படத்தின் கதை. மொத்தம் எட்டு ஒஸ்கார் விருதுகளை இத்திரைப்படம் பெற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. 1992ஆம் ஆண்டில் மணி ரத்தினம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படமே ரஹ்மான் இயக்கிய முதலாவது திரைப்படம். இதில் இவரது இசையமைப்பில் உருவான ‘சின்னச் சின்ன ஆசை’ பாடல் மிகப் பிரபல்யமானது.



குயின்ரஸ் துரைசிங்கம்
கணினிப் பக்கம்

29

காக்க காக்க கணினி காக்க...

இனி, அண்மைக் காலத்தில் வெளியாகி, இலத்திரனியல் உலகை, குறிப்பாக இளையவர் உலகை ஆக்கிரமித்துக்கொண்ட, ஐஃபோன் (iPhone) பற்றி கருக்கமாகப் பார்க்கலாம்.

கணினி உலகில், மைக்ரோசொஃப்ற் நிறுவனத்திற்கும், மக் (Mac) என்று தற்போது அறியப்படும் மக்கின்ரோஸ் (அப்பிள்) நிறுவனத்திற்கும் எப்போதும் இலத்திரனியல் போட்டாபோட்டி தொடர்ந்தபடியே இருக்கிறது.

அவ்வப்போது மைக்ரோசொஃப்ற் நிறுவனம், தனது அதிரடி அறிமுகங்கள் மூலமும், ஏனைய சிறிய இலத்திரனியல் உபகரணங்களை அறிமுகம் செய்யும் நிறுவனங்களை, அவர்களது கண்டுபிடிப்புகளுடன் சேர்த்து கொள்வனவு செய்து விடுவதன் மூலமும், வடஅமெரிக்க இலத்திரனியல் உலகை தம்வசம் காத்திரமாக வைத்திருக்கின்றது. இருந்த போதிலும், அப்பிள் (மக்கின்ரோஸ்) நிறுவனமும், தனது பங்கிற்கு அவ்வப்போது தான் அறிமுகம் செய்யும் உபகரணங்களை, தரமாகவும் தேவை கருதியதாகவும் நிறைந்த செயல்திறன் கொண்டதாகவும் கவர்ச்சியானதாகவும் உருவாக்கி வெளிவிடுவதன் மூலம், இலத்திரனியல் உலகில் தனது பெயரையும் கவனத்தையும் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இதன் ஒரு கட்டமாக, தொடர்பாடல் சார்ந்த அத்தனை விடயங்களையும் உள்ளடக்கி மிகத் தரமும் தகுதியும் செல்வாக்கும் கவர்ச்சியும் நிறைந்த ஒரு உபகரணத்தை, மக்கின்ரோஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.

ஏற்கனவே ஐப்போட் (iPod) என்ற தொடர்பாடல் உபகரணம் பாவனையிலிருந்தாலும், அதன் பாவனைத் தேவை மட்டுப்படுத்தப் பட்டிருந்தது. ஐப்போட் பாவனையாளர்கள், அதிகமாக இசையை ரசிப்பதற்காக மட்டுமே அந்த உபகரணத்தைப் பயன்படுத்தி வந்தார்கள். அப்பிள் நிறுவனத்தால் 2001ல் வெளியிடப்பட்ட இந்த ஐப்போட் உபகரணம், தானாகவே பாடல்களைத் தேடிப் பதிவுசெய்து, தன்னை மீளமைப்புச் செய்து இயங்கக்கூடியதாக செயற்பட்டது.

ஏற்கனவே உள்ள இலத்திரனியல் உபகரணங்களுடன் மேலதிகமாக இந்த ஐப்போட் உபகரணத்தையும் சேர்ந்து காவிச்செல்லும் நிலைமை உருவானது. புதிதாக, அனைத்தையும் உள்ளடக்கிய உபகரணத்தை அறிமுகம் செய்யும் தேவை உருவாகியிருந்தது. இவற்றையெல்லாம் தெளிவான ஆய்வுகள் மூலம் இனங்கண்டுகொண்ட கணினி ஜாம்பவானான அப்பிள் நிறுவனம், தனது மக்கின்ரோஸ் வகையின் கீழ், அனைத்தும் ஒன்றாக உருமாறக்கூடிய புதிய உபகரணத்திற்கு வழி தேடியது. இதன் தீர்வாக வெளிவந்திருப்பதுதான் இந்த ஐஃபோன் என்றால் அது மிகையாகாது.

ஐஃபோன்

சுருக்கமாகச் சொன்னால், இலத்திரனியல் உலகின் அனைத்து தொடர்பாடல் தேவைகளையும், பாவனைகளையும் ஒன்றாகச் செய்து விடுவதற்கு ஏதுவாகப் பிறப்பெடுத்திருக்கும் ஒரு நவீன அதிர்ஷ்ட தேவதையே இந்த ஐஃபோன்கள்.

கையடக்க தொலைபேசி
முகவரி சேமிப்பான்
தொலைபேசி இலக்க சேமிப்பான்
தகவல் சேமிப்பான்
இசைக்கருவி
பாடல் சேமிப்பான்
விடியோ காட்சிகள் சேமிப்பான்
தொலைக்காட்சி சேவைகளைப் பார்ப்பது
திரைப்படங்கள் பார்ப்பது
மின்னஞ்சல் பெறுவது, அனுப்புவது
கணினிப் பாவனை (கடிதம் எழுத, சேமிக்க)
இணையத்தள பாவனை
இணையத் தேடுதள பாவனை
வீதி விபரங்களை அறிந்து கொள்ளல்
(இன்னும் வரும்)

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும்கூட தகவல்தான்.

'குழந்தைத்' தந்தை குழந்தைக்குத் தந்தை!

மாணவனுக்கு வயது பதினமூன்று. பார்த்தால் 8 வயதுச் சிறுவனுக்குரிய தோற்றம். மாணவிக்கு வயது 15. இவர்கள் 'சிறுகக்' காதலர்கள்.

கடந்த மாதம் பத்தாம் திகதி அவள் ஒரு குழந்தையைப் பிரசவித்தாள். அந்த சிறுவனே குழந்தையின் தந்தை.

இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பிரித்தானியப் பத்திரிகைகளைக் கடந்த மாதம் கலக்கியது. அந்நாட்டின் மிகவயது குறைந்த பெற்றார் இவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"ஒரேயொரு நாள் காதலியுடன் தனியாகத் தங்கினேன். அன்று மட்டும் அவளுடன் உறவு கொண்டேன். மூன்று மாதத்தின் பின்னர் அவள் தாயாகியதை டாக்டர் சொன்னபோது அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆனாலும் கருச்சிதைவு செய்வதில்லை என முடிவெடுத்தோம்" என அந்த மாணவத் தந்தை பகிரங்கமாகக் கூறியுள்ளான்.

இந்த முடிவை அமெரிக்க தாய்மார் சங்கம் மற்றும் பெற்றோர் அமைப்புகள் மிகவும் பாராட்டியுள்ளன.

குழந்தை பிறந்த பின்னரும் தந்தை பாடசாலைக் கல்வியை நிறுத்தாது, வழமைபோல 8ஆம் வகுப்பில் தமது படிப்பைத் தொடருகின்றார்.

தமிழருவி மணியனிடமிருந்து மு.க வுக்கு ஒரு 'ஷொட்'

இந்திய சோனியா காங்கிரசின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவி, தமிழக காங்கிரஸின் செயலாளர் பதவி ஆகியவற்றை அண்மையில் துறந்தவர் தமிழருவி மணியன்.

இவரது செவ்வியொன்று கடந்த மாத இறுதியில் குமுதம் சஞ்சிகையில் வந்தது. அதன் ஒரு பகுதி கீழே:

"இலங்கைத் தமிழர்களுக்காக மூன்று முறை சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியும், 'ஐயகோ, தமிழினம் அழிகிறது' என்று அபயக் குரல் கொடுத்தும் செவி சாய்க்காத சோனியா காங்கிரசிலிருந்து அவர் விடுபட வேண்டும்.... பா. ம. க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரி

இது எப்பிடி இருக்கு?

இயக்கங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.... மத்திய தேர்தலில் 40 தொகுதிகளிலும் இது வெற்றி பெறும்....காங்கிரஸிலிருந்து விலகினால் ஆட்சி போய்விடுமெனக் கலைஞர் கவலைப்படத் தேவையில்லை. மகுடம் பறிபோனால் மீண்டும் பெறலாம்....தமிழினத் தலைவர் தகுதியை இழந்தால் மீண்டும் கிடையாது..."

தமிழக முதல்வருக்கு ஆலோசனையா? இல்லை, நல்ல 'ஷொட்' இது!

தமிழகத்தை ஒருமுறை வலம் வந்தால்....

கொம்புகள் முளைத்த இராட்சதப் பற்கள் கொண்ட சோனியா படங்கள் தமிழகம் எங்கணும் பரவலாகக் காணப்படுகின்றன.

இந்திரா காந்தியின் இத்தாலிய மருகனினது படங்களுக்கு தமிழக ஊர்வலங்களில் செருப்பு மாலை சூட்டப்படுவதையும் பத்திரிகைகளில் பார்க்க முடிகின்றது.

"ராஜீவ் கொலை செய்யப்படவில்லை; அவருக்கு மரணதண்டனையே வழங்கப்பட்டது" என்ற குரல்களும் அங்குள்ள பொதுமேடைகளிலிருந்து காற்றோடு வருகின்றன.

அத்துடன் ராஜீவின் சிலைகளையும் தமிழக மக்கள் அடிக்கடி பதம்பார்த்து வருகின்றனர். சில இடங்களில் இவை தலைகீழாகத் தொங்குகின்றன.

இது தொடர்பாக தமிழகத்துச் சுவர்களில் 'போஸ்டர்' ஒன்று சில 'அபிமானிகளால்' ஒட்டப்பட்டு வருகின்றது.

"ராஜீவ் சிலைகளை உடைக்காதீர்! ஒண்டுக்கு இருக்க எங்களுக்கு மறைவிடம் தேவை" என்று இதிலுள்ள வாசகங்கள் பேசுகின்றன.

உதாசனன் உலா விருந்து

துரித உணவுச்சாலைகளில் புதுவகைக் கஞ்சத்தனம்

பொதுவாக Fast Food என்று சொல்லப்படும் துரித உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களில் கஞ்சத்தனம் புதுவகையில் ஆரம்பமாகி உள்ளது.

முன்னர் போல இப்போது 'கெச்-அப்' இலவசமாக இல்லை. ஒரு பக்கட்டுக்கு பத்து சதமாம். 'நாப்கின்' கடதாசி ஒருவருக்கு ஒன்றுதான். அதுவும் நேரடியாக வழங்கப்படுகின்றது. உப்புத்தூள், மிளகுதூள் பக்கட்டுகளிலும் கரும் கண்காணிப்பு.

வாடிக்கையாளர்கள் 'கெச்-அப்', 'நாப்கின்' ஆகியவைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்வதாலேயே இந்த நடைமுறை என்று ஒரு நிறுவன மேலாளர் கூறியுள்ளார்.

விமானங்களில் ஒன்றுக்கு மேலாக ஏதாவது பானம் அல்லது சிற்றுண்டி கேட்டால் கட்டணம் அறவிடப்படுகின்றது என்றும் தமக்குப் பலம் சேர்க்கின்றார் இந்த மேலாளர்.

இப்படியும் ஒரு பூஜையா? அம்மாடியோவ்.....!

கனடாவிலுள்ள ஒரு இந்து ஆலயத்தின் குருக்கள் மிகவும் கடுப்பாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான பேப்பர்காரர் ஒருவர் சொல்லி வருகின்றார்.

சில விசேட பூஜைகள், விரதங்கள், அபிதேகம் போன்றவைகளைக் கனடாவில் தாமே அறிமுகம் செய்ததாகவும், இப்போது சகல கோவில்களும் இதனைக் 'கொப்பி' அடித்துள்ளதாகவும் அந்தக் குருக்கள் கொதித்துக் குமுறுகின்றாராம்.

"வருவாய் வெகுவாகக் குறைந்ததால் ஏற்பட்ட வேதனை" என்று சொல்கிறார் விடயமறிந்த அடியார் ஒருவர்.

"நான் எனது ஆலயத்தில் கௌபீஷண (அர்த்தம் புரிகிறதா?) வழிபாட்டுப் பூஜையை ஆரம்பித்தேன் என்றால், மற்றக் கோவில்களிலும் உடனடியாக ஆரம்பிப்பார்கள்" என்று அந்தக் குருக்கள் மிகுந்த ஆத்திரத்தில் திருவாய் மலர்ந்தருளியதுதான் இதிலுள்ள கவாரஷ்யமாம்!

Summer Jobs Service

This free job search and self-marketing service helps students find summer jobs. Employers are offered a \$2-per-hour hiring incentive to provide summer jobs for up to 16 weeks. Contact the local Employment Ontario delivery agency; call the Employment Ontario hotline at 1-800-387-5656; or visit www.ontario.ca/summerjobs.

Summer Company

For students who want to start up and run their own summer business, this service offers hands-on business coaching and mentoring, as well as awards of up to \$3,000.

Contact the Ministry of Small Business and Consumer Services at www.ontario.ca/summercompany or go to www.ontario.ca/summerjobs.

Summer Experience Program

Summer jobs in the Ontario Public Service for six to eight weeks are available to students.

Visit www.ontario.ca/careers, select "Youth and New Professionals," then "Summer Employment Opportunities" where specific positions are listed.

Ontario Government Regular Summer Student Hiring

Students may submit a general application to individual government agencies for student jobs that are six to 16 weeks in duration. Send a resume and covering letter to the human resources branch of the ministries that interest you. Addresses are listed at www.info.go.gov.on.ca.

Ontario Ranger

The Ministry of Natural Resources hires students born in 1992 to work for eight weeks out of remote camp locations on outdoors jobs such as hiking trails maintenance and biodiversity projects. Applications and references forms are online at www.ontario.ca/mnryouthprograms, from school guidance offices, or your local Member of Provincial Parliament (MPP).

Summer Jobs For Youth

Youth living in targeted high-needs neighbourhoods may be eligible for job training, paid job placements and support after the job ends, for eight weeks. Visit www.ontario.ca/youthconnect.



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

விமானப் பயணிகளுக்கான விமான நிலையக் கட்டணத்தை 25 டாலர்களாக அதிகரிக்க ரொறன்ரோ பியர்சன் விமான நிலையம் தீர்மானித்துள்ளது. இந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து புதிய அதிகரிப்புக் கட்டணம் நடைமுறைக்கு வருகின்றது. தற்போது இக் கட்டணம் 20 டாலர்களாகும். பொருளாதார மந்த நிலைமை காரணமாக, பியர்சன் விமான நிலையம் ஊடாகப் பயணிக்கும் பிரயாணிகள் தொகை 5.8 வீதத்தினால் குறையுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ மாகாணத்தில் ஆகக்குறைந்த மணித்தியாலச் சம்பளம் இந்த மாதம் (மார்ச்) 31ஆம் திகதியிலிருந்து மேலும் 75 சதத்தினால் அதிகரிக்கின்றது. இதன் பிரகாரம் புதிய சம்பளம் ஒன்பது டாலர்கள் ஐம்பது சதமாக நிர்ணயிக்கப்படுகின்றது. வருடாந்தம் 75 சதத்தினால் அதிகரிக்கும் திட்டம் டாலர்ன் மக்கன்ரி ஆர்சினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, 2011ஆம் ஆண்டில் ஒரு மணித்தியாலத்துக்கான ஆகக்குறைந்த சம்பளம் பதினொரு டாலர்களாக அதிகரிக்கும்.

ரொறன்ரோ 'சப்வே' நிலையங்களிலுள்ள இலவச வாகனத் தரிப்பு நிலையங்களின் பாவனையில் முக்கிய மாற்றங்கள் ஏப்ரல் முதலாம் திகதி வருகின்றது. திங்கள் - வெள்ளி நாட்களில் பிற்பகல் மூன்று மணி வரை இலவசமான வாகனங்களை நிறுத்த முடியாது. ஆனால் வார நாட்களில் பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னரும், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இப்போது போலக் கட்டணம் செலுத்தாது நிறுத்த முடியும்.

கனடாவின் வேலையிழப்பு வீதம் இவ்வருடத்தின் முதல் மாதத்தில் 7.2 வீதமாகும். இதன்படி, 129,000 பேர் ஜனவரியில் வேலையிழந்துள்ளனர். கடந்த மூன்று தசாப்தங்களில் இதுவே மிகக் கூடிய வேலையிழப்பு மாதமாகும். 1980ஆம் 1990ஆம் ஆண்டுகளில் கனடியப் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்ட போதிலும், இவ்வளவு தொகையானோர் வேலை இழக்கவில்லை. ஜனவரி மாதத்தில் ஒன்ராறியோவில் 71,000 முழுநேர ஊழியர்கள் வேலையிழந்தது குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலைகளின் அவசரசேவைப் பிரிவுகளில் நோயாளர்கள் காத்திருக்கும் நேரம் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு நோய்களுடன் இங்கு செல்பவர்கள் நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்காமல் சேவை வழங்கப் புதிய திட்டம் தயாரிக்கப்படுகின்றது. இங்கு கொண்டு செல்லப்படும் ஒரு நோயாளர் சகல பரிசோதனைகளும் முடிந்து, அடுத்த கட்டத்துக்கு நகர, சுமார் 13 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றது என்று மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களின் பின்னர் - அதாவது இந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து கனடாவிலுள்ளவர்கள் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு கனடிய கடவுச் சீட்டு வைத்திருக்க வேண்டியது கட்டாயம், தரை, கடல், வான் ஆகிய மூன்று வழிகளாலும் பயணம் செய்ய கடவுச் சீட்டு கட்டாயமென அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனால், கனடிய கடவுச் சீட்டு இல்லாதவர்களை இப்போதே விண்ணப்பிக்குமாறும், கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்குமாறும் கனடிய கடவுச் சீட்டுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ரொறன்ரோ 'சப்வே' சுரங்கப் பாதையின் சில திருத்த வேலைகள் காரணமாக, பெப்ரவரி 15ஆம் திகதியிலிருந்து மறுஅறிவித்தல் வரை, யங் சப்வேயின் வடக்குப் பாதை எக்ஸ்பிரஸ் சப்வேயுடன் ரயில் சேவைகள் வழமைக்கு 90 நிமிடங்கள் முற்கூட்டியே நிறுத்தப்படுகின்றன. இதன்படி, ஞாயிறு முதல் வெள்ளி வரையான நாட்களில் நள்ளிரவு 12:30 மணிக்குப் பின்னர் லோரன்ஸ், யோர்க் மில்ஸ், ஷெப்பர்ட்-யங், பிஞ்ச் சப்வேக்களுக்கு ரயில் சேவை இப்போது இல்லை. மாற்று ஏற்பாடாக இணைப்புப் பேருந்துச் சேவைகள் இடம்பெறுகின்றன.



பொ. கனகசபாபதி
மகாஜன முன்னாள் அதிபர்

அதிபர் பிரயாணம் - 8

எங்கே போகிறீர்கள் என்றால் 'ஒண்டுக்குப் போகிறேன்' என்பார்கள். ஆகவே எனது முதலாவது ஆசிரியர் கூட்டத்திலேயே அதனை மாற்றிவிட்டேன். இடைவேளை என்பது மாணவர்களுக்கே அல்லாமல் ஆசிரியர்களுக்காக அல்ல என்றும், இரண்டு இடைவேளைகளும் அவர்களுக்குத் தேவை என்றும் மதிய போசன இடைவேளையும் ஒரு மணித்தியாலமாகவே இருக்கும் எனவும் கூறினேன். காலை இடைவேளையின் போது ஆசிரியர்கள் தேவீர்ச்சாலைக்குச் செல்ல வேண்டியதில்லை எனவும் தேவீர் அவர்களுக்கு ஆசிரிய அறைக்கே தேவீர்ச்சாலைப் பரிசாரகர் கொண்டு வருவாரெனவும் கூறினேன். ஆசிரியர்களும் சம்மதித்தார்கள். இடைவேளையின் போது அவர்களுக்குத் தேவீர் வந்தது. எனக்கு மாத்திரம் எலுமிச்சம்பழச்சாறு. நன்றாகத்தான் போனது. ஒரு நாள் திடீரென திரு. சம்பந்தபிள்ளை, நவாலியில் இருந்து வருபவர். பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் அறைக்கு வந்த தேவீரில் ஒரு குவளையை எடுத்துக் கொண்டு வந்து எனது மேசை மேல் வைத்தார். இதை ஒருக்கால் நீங்கள் குடித்துப் பாருங்கள். இது தேவீரா அல்லது பால் கலந்த நீரா? இதனை நாம் எப்படிக் குடிப்பது எனக் கூறுங்கள் என்றார். நான் தேவீர் குடிப்பதில்லை என எப்படிக் கூற முடியும். எடுத்துக் குடித்தேன். பரிசாரகரை அழைத்தேன். இனிமேல் தேவீர் குவளைகளுையுடைய தட்டினை முதலில் எனது அறைக்குத்தான் கொண்டு வரவேண்டும். நான் ஏதாவது ஒன்றை எடுத்துக் குடிப்பேன். நான் சரி என்று சொன்னால் தான் ஆசிரியர் அறைக்கு அந்தத் தேவீர் போகலாம் என்றேன். அன்று முதல் நான் பாடசாலையில் மாத்திரம் தேவீர் குடிப்பவனாகிவிட்டேன். ஆசிரியர் அறைக்கும் தரமான தேவீர் சென்றது என நம்புகிறேன். என்னைத் தேவீர் அருந்துபவனாக்கிய புண்ணியம் திரு சம்பந்தபிள்ளையையே சாரும்.

இரட்டையர் பாடசாலை வலம்: நான் அங்கு பதவி ஏற்ற பின்னர் அங்கே எனக்கு முன்னர் சேவையாற்றிய அதிபர்கள் பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். அதில் மூவர் முக்கியமானவர்கள். திரு. வீரசிங்கம், திரு. குமாரசாமி. மற்றும் திரு. மண்டலேஸ்வரன். மூவருமே சிறந்த அதிபர்களாக இருந்தனர். ஆனால் புத்தூர் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பெற்றவர்கள் திரு. குமாரசாமி அவர்களும் திரு. வீரசிங்கம் அவர்களும். திரு. மண்டலேஸ்வரன் மிகவும் திறமைசாலி. அற்புதமான கணித ஆசிரியர். அவரினது

திறமை காரணமாக உயர்தர மாணவர்கள் மனதில் நிறையவே இடம் பெற்றவர். ஆனால் அவருக்கு ஆசிரியர்களுடனான தொடர்பு அத்தனை சுமுகமானதாக இருந்ததில்லை. அதே போன்று பெற்றோர்களிலும் ஒரு சாரர் அவரை வெறுத்தனர். ஆனால் அலுவலகத்தினைப் பொறுத்தமட்டிலே அவர் மிகவும் சீராக நிர்வகித்துள்ளார் என்பதை என்னால் கண்டு கொள்ள முடிந்தது. பாடசாலை, மற்றும் திணைக்களம் சம்பந்தமான ஆவணங்கள், சுற்று நிருபங்கள் யாவற்றினையும் துறைவாரியாகப் பிரித்துக் கோவைகளில் ஒழுங்குபடுத்திய விதம் மெச்சக் கூடியதாக அமைந்திருந்தது. மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் கோவைகள் வைத்திருந்தார். அலுவலகவறை எனக்குப் பெரிதும் உதவியாகவும் இருந்தது. எந்த ஒரு சுற்று நிருபத்தினையும் மிகவும் எளிதாக எடுக்கக் கூடிய விதத்தில் மிகச் சிறப்பாக ஒழுங்குபடுத்தியிருந்தார். அதனையே நான் பின்பற்றக் கூடியதாக இருந்தது.

மற்றைய இருவர் பற்றி நான் அறிந்தவை எக்கச்சக்கம். திரு. சிவஞானம், பண்டிதர். சுப்பிரமணியம், ஆய்கூடப் பரிசாரகர் கிருஷ்ணபிள்ளை ஆகியோர், அவர்களைப் பற்றி எனக்கு நிறையத் தகவல் தந்தார்கள். அமரர் வீரசிங்கம் ஆசிரிய தராதரப்பத்திரம் பெற்ற சிறந்த ஆங்கில ஆசிரியர். அவர் அதிபராக இருந்தபொழுது பாடசாலை மிகச் சிறியது. இரண்டாம் தரப் பாடசாலையாக இருந்தது. அவரது கடின உழைப்பின் விளைவாகப் பாடசாலை அதிவேகமாக வளர்ந்தது. பாடசாலையின் தரத்தினை உயர்த்துவதற்குக் கல்வித்திணைக்களம் சம்மதித்தது. ஆனால் தரம் உயர்த்துவதற்குப் பாடசாலை அதிபரின் தராதரம் போதுமானதாக இல்லை என்றது. அப்போது பாடசாலை தனியார் பாடசாலையானமையால் அதிபரை இடம் மாற்றுவது சாத்தியமில்லை. வீரசிங்கம் வீரருக்கான ஒரு பெரும் செயலாற்றி எல்லோர் மனதிலும் இடம் பெற்றார். திரு. வீரசிங்கம் அவர்கள் நீர்கொழும்பிலே உள்ள பாடசாலை ஒன்றில் பட்டதாரி ஆசிரியராக இருந்த திரு. குமாரசாமியைத் தானே அங்கு சென்று அழைத்து வந்து சோமாஸ்கந்தாவின் அதிபர் கதிரையில் உட்கார வைத்தார். அவருக்கு வழி விடுவதற்காகத் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். தன்னைக் கிஞ்சித்தும் கலவாத தியாகம்!

திரு. குமாரசாமி அவர்கள் சோமாஸ்கந்தாவின் அதிபராக இருந்த காலத்தினையே சோமாஸ்கந்தாவினது பொற்காலம் எனலாம். அவர் பாடசாலையைத் தனது வாழிடமாக்கினார். வீட்டினையே மறந்து அங்கேயே வாழ்ந்தார் என்பது மிகையான கூற்றல்ல. பாடசாலை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தது. பிற மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து கற்றமையால் விடுதிச்சாலையும் ஆரம்பிக்கப்பட்டது. அவர் ஓய்வு பெற்றதும் விடுதிச்சாலையும் போய்விட்டது.

நான் பாடசாலையில் பதவி ஏற்ற சமயம் திரு. மண்டலேஸ்வரன் உயிருடன் இல்லை என எண்ணுகிறேன். மற்றைய இருவரும் உயிரோடு இருந்தனர். ஆகவே நான் அவர்களைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் எனப் பெரிதும் ஆசைப்பட்டேன். பாடசாலையில் நான் பதவி ஏற்ற இரண்டாவது வாரத்தின் இறுதி நாள் காலை, பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் எனது அலுவலகத்தில் இருந்தேன். எனது அறையின் உள்ளே வயதான இருவர் திடு திடு எனப் புகுந்தார்கள். நிமிர்ந்து பார்த்தேன். ஒருவர் சற்றுக் குள்ளம், மற்றவர் கொஞ்சம் உயரம். குள்ளமானவர் என்னைப் பார்த்து "தம்பி நான் வீரசிங்கம். இவர் குமாரசாமி" என்று கூறுமுன்னரே அவர்கள் யாரென எனக்குப் புரிந்துவிட்டது. எதிர்பார்க்காத அற்புதம். என்னை அறியாமலேயே நான் எழுந்த நின்று. எனக்குக் கையுள் ஓடவில்லைக் காலும் ஓடவில்லை. "முதலில் உட்காருங்கள்" என என் முன்னே உள்ள கதிரைகளைக் காட்டினேன். திரு. குமாரசாமி வியர்வையைச் சால்வையால் துடைத்தபடி முறுவலித்துக் கொண்டு இருந்தார். திரு. வீரசிங்கம் மாத்திரம் பேச்சினைத் தொடர்ந்தார். இவர்கள் வரவை எப்படியோ தெரிந்து கொண்ட பௌதிகவியல் அறைப் பரிசாரகர் திரு. கிருஷ்ணபிள்ளை அவர்கள் இரு குவளை தேவீருடன் அலுவலகம் வந்துவிட்டார்.

ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு கிளக்கர் கந்தையா எத்தனை முக்கியமானவரோ அதே போன்று கிருஷ்ணபிள்ளையும் புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரிக்கு இன்றியமையாதவர். (அவர் பற்றிப் பின்னர்). திரு வீரசிங்கம் தொடர்ந்தார். "நாங்கள் இருவரும் இந்தப் பாடசாலையுள்ளே இத்தனை வருடகாலமாக அடி வைக்காமல் இருந்தோம். இன்று இருவரும் யாழ்ப்பாணம் போய்க் கொண்டிருந்தபோது புத்தூர்வாசி ஒருவர் எம்முடன் பேசிய பொழுது பாடசாலை பற்றிக் கூறினார். 'இப்போது ஒரு புதிய அதிபர் பாடசாலைக்கு வந்துள்ளார். ஆன் கொஞ்சம் நெருப்பன் போல உள்ளது. போன கிழமை பாடசாலைக்கு முன்னிருந்த பாபர் சலூனுக்குள் புகுந்து அங்கே நின்ற பெடியன்களுக்கெல்லாம் சவள் அடி (33ம் பக்கம் வருக)

யோர்க் பல்கலைக் கழக மாணவர்களின் தமிழ்த் தேசிய கவனயீர்ப்பு பவனி



**நிகழ்வின்
பதிவு**
கோகுலன்



ரொறன்ரோவிலுள்ள கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் நாட்டுப்பற்றாளர் பு. சத்தியமூர்த்தி கொலைக்குக் கண்டனம்



நிகழ்வின் பதிவு
கோகுலன்



பெப்ரவரி 04 - கறுப்பு நாள் ஓட்டாவா நாடாளுமன்றம் முன்னால் பேரணி




நிகழ்வின்
பதிவு
கோகுலன்



நிகழ்வின் பதிவு கோகுலன்

வெள்ளை மாளிகை முன்னால் கனடிய, அமெரி...



மெரிக்கத் தமிழர் பேரெழுச்சி - பெப்ரவரி 20, 2009



இது உங்களுக்கு...!



வீடு வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ இந்த சன்மானம் உங்களுக்கு உறுதியாகிறது!

(இந்த சன்மானம் உங்களுக்கு உறுதியாகிறது!)




HomeLife/ Future Realty Inc.

Realtor Member

262 Markham Road

Scarborough, ON M1J 3C5



Sinna S Rajagopal
 Sales Representative
 Bus: 416-264-0101
 Cell: 416-727-8647
 sinnarajagopal@hotmail.com

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் முன்பாகக் கவனயீர்ப்பு

நிகழ்வின் பதிவு கோடுகள்





பெண்ணின் பொழுது - 12

சிவாஜினி பாலராஜன்

தையற்கலை (Cross Stitch)




அலங்காரத் தையற் கலைகளில் ஒன்றான குறுக்குத் (Cross Stitch) தையல் மிகவும் பிரபலமான ஒரு தையற் கலையாகும். இது பொதுவாக எய்டா (Aida) எனப்படும் வகையான துணியில் தைக்கப்படும். இத் துணி நெய்யும் போதே நூல்களுக்கு இடையில் இடைவெளி இருக்கக் கூடிய விதமாக நெய்யப்பட்டிருக்கும். இவ் இடை வெளியில் பெருக்கல் அடையாளம் போன்ற உருவில் இடைவெளிகளை எண்ணி எண்ணித் தைத்தல் வேண்டும். தற்போது இத் துணியானது நிறந்தீட்டப்பட்டு படங்கள் வரைந்ததாகவும் அப் படங்களுக்கேற்ப நிற நூல்கள் சேர்த்தும் ஒரு பொட்டலமாக வாங்கக் கூடியதாக

உண்டு. அதே சமயம் சாதாரண துணியிலேயே தலையணை உறை அல்லது மேசை விரிப்புகள் தைத்து அதில் "X" அடையாளத்தினால் வரையப்படும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் விரும்பிய ஒரு வகையான அமைப்பினைத் தைக்க வேண்டுமாயின் அவ்வமைப்பினை துணியிலுள்ள கட்டங்களை எண்ணி அதற்கேற்பத் தான் தைக்க வேண்டும். அதனால் தான் இதற்கு counted cross stitch என்ற பெயர் வழங்கப்பட்டது. இப்போது சுலபமான வழியில் தைக்கக் கூடியதாயுண்டு. இவ்வாறான தையலைப் பாவித்து வீட்டில் பல அலங்காரப் பொருட்களை உருவாக்கலாம். தலையணை உறைகள், மேசைச் சீலை, ஏன் திருமண நாட்களுக்கான Marriage sampler அல்லது பிறந்த குழந்தையின் நீளம், நிறை, எத்தனையாம் திகதி குழந்தை பிறந்தது, எத்தனை மணிக்குப் பிறந்தது போன்ற விபரங்கள் கொண்ட Birth sampler என்பவற்றினை இவ்வாறான தையலினால் உருவாக்கலாம்.

அடுத்த முக்கியமான விடயம் துணியாகும். இந்த துணியானது வித்தியாசமாக ஒரு எண்ணிக்கையினை கூறி 14 count, 18 count என அழைக்கப்படும். அதாவது துணியில் ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை சதுரங்கள் அல்லது நூல்கள் இருக்கின்றன என்பதையே இந்த எண்ணிக்கை குறிக்கும். எண்ணிக்கை கூடக் கூட சதுரம் சின்னதாக இருக்கும்.



முதலில் நீங்கள் என்ன விதமான அமைப்பினைத் தைக்கப் போகின்றீர்கள் என்பதனையும் என்ன அளவில் அதாவது Birth Sampler தைக்கப் போவதாயின் என்ன அளவில் தைக்க விரும்புகின்றீர்கள் என்பதனையும் அத்துடன் அந்தத் தையலினை பிரேம் பண்ணுவதற்கு என்ன அளவு பிரேம் தேவை என்பதனையும் தீர்மானித்த பின்னர் தான் தைக்க ஆரம்பிக்க வேண்டும். தைக்கும் அமைப்பின் படங்கள் அதாவது pattern கள் புத்தகங்களில் பெற்றுக் கொள்ளலாம். புத்தகங்களிலுள்ள படங்கள் சிறிதாக இருப்பதால் நீங்கள் அவற்றினைப் பெரிதாக்கி பிரதி

எடுத்துக் கொள்ளலாம். அடுத்துத் தைக்க வேண்டிய துணியில் சில குறிகளை அதாவது சில முக்கிய இடங்களைக் குறித்து வைத்துக்கொண்டால் உதவியாக இருக்கும். பிரேம் பண்ணுவதில் பிரேமிலிருந்து எவ்வளவு தூரத்தில் தையல் ஆரம்பிக்க வேண்டும் என்பதனைக் கணக்குப் பண்ணிக் குறித்துக் கொள்ள வேண்டும்.

தையலுக்கென்று வட்டமான பிரேம்கள் உண்டு. அவை சோடியாகத் தான் இருக்கும் அத்துடன் ஒன்றினுள் ஒன்று பொருந்தக் கூடியதாயும் இருக்கும். அதில் ஒன்றில் புரி ஒன்று காணப்படும். மற்றையது வெறும் வளையமாகவே காணப்படும். புரி இல்லாத வளையத்தினை வைத்து அதன் மேல் தைக்க வேண்டிய துணியினை விரித்துவிட்டு புரியுள்ள வளையத்தினை வைத்து இரண்டையும் ஒன்றாக அழுத்தி புரியினை இறுக்கமாக பூட்டினால் துணி சீராக இருக்கும். தைப்பது சுலபமாக இருக்கும். தையல் ஆரம்பிப்பது வழமையாக நாம் எவ்வாறு தைப்போமோ அதேபோல், சதுரமாகக் காணப்படும் நூலிடைகளில் முலைவிட்டங்களை இணைத்து கிட்டத்தட்ட சின்ன நூலோடி என்று சொல்லும் தையல் போல் பெருக்கல் அடையாளம் வருவதுபோல் தைக்க வேண்டும். தைத்து முடிந்தபின்னர் இதற்கு Varnish Spray அடித்து பிரேம் பண்ணலாம்.



RESP SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

EDUCATION IS A GREAT GIFT FOR YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthiy@rogers.com

Graphic Logo - 647. 219. 7576

Tamil killed..

But Murugathan gave his family no hint of his intentions and they remain convinced that his suicide was a spur-of-the-moment decision. Velmurugan said: "He rang home last Monday, he sounded normal and said he would be coming back on Friday."

His brother, he added, was not a tough guy. "He was very soft. If he fell and hurt his leg, he would cry." The family learned about the death through the Tamil media and said they had had no contact with the Swiss or British authorities. His mother, who has been inconsolable, sat weeping in the living room of the family's home in Harrow. A few feet away was a makeshift shrine with Murugathan's picture on a table flanked by the television and stereo and surrounded by incense and flowers.

Thaya Idaikkadar, a local Labour councillor and chairman of the British Tamil Councillors and Associates, said: "He did not do this for himself or his family, he did it for his people. He was pushed into it because the media won't tell people what's going on." However, he was keen to add that Murugathan's actions could not be condoned. "We do not support any form of suicide - our advice is that no one else should ever do what he did." The family is now trying to plan what they think could prove to be "a small state funeral", with thousands of Tamils from all over the UK coming to pay their respects.

Velmurugan, though, is still struggling to understand what was going through his brother's mind as he stood in the Place des Nations. "Maybe he told himself: 'By losing my life I can save thousands of people.' These were the only weapons he had. He had only himself to burn."

ஓபாமாவின்...

ஊடகவியலாளர்களிடம் பெருமையுடன் கூறினார்.

ஓபாமாவின் விஜயத்தை நேரடியாக வர்ணனை செய்த அமெரிக்க ஒலிபரப்பாளர்கள் பலதடவை திக்குமுக்காடிப் போனார்கள். விமான நிலையத்தில் ஆர் சி. எம். பியினர் அணிவகுத்து மரியாதை வழங்கியபோது, அவர்களைச் சரியாக அறிந்திராததால் விபரமாகத் தெரிவிக்க முடியாது திணறினர். கனடிய கவர்னர் ஜெனரலைக் கூட அவர்களால் சரியாக அறிமுகம் செய்ய முடியாது போனது. கனடிய வரலாறு, அரசியல், மக்கள் பற்றியும் அமெரிக்க ஊடகங்கள் சரியாகத் தெரிந்திராததையும் அவர்களின் வர்ணனை ஊடாக அறியமுடிந்தது.

சி. என். என் ஊடகவியலாளர் கைரா பிலிப்ஸ் இப்படியாகச் சொன்னார்: "நாங்கள் கனடியர்களை நேசிக்கிறோம்; அவர்கள் நல்ல மனிதர்கள்", (We love those Canadians; they're good people). அவர் மேலும் விபரிக்கையில், "இப்போது எல்லோர் பார்வையும் ஒட்டாவாவின் மீது; ஒவ்வொரு நாளும் இப்படியாக இருப்பதில்லை" (All eyes are on Ottawa right now - you don't hear that every day) என்று சொன்னார்.

பராக் ஓபாமா கனடா வந்தார்; மக்கள் மனங்களை வென்றார்; மகிழ்ச்சியுடன் திரும்பினார்!

கனடியர்களுக்கும் மகிழ்ச்சியே.

கண்வில்லை பாவிப்போர் கவனத்திற்கு!

கண் பார்வை கலங்கலாகவோ, மங்கலாகவோ, அல்லது கண் நோவு கூடிக்கொண்டோ இருக்குமானால், கண்வில்லைகளை உடன் அகற்றவும். ஒரு சில மணி நேர ஓய்வின் பின்னும் குறையவில்லையெனின், அல்லது கூடிச் செல்கிறது எனின் உங்கள் கண் மருத்துவரை தொடர்பு கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவிற்கு செல்லவும் கனடிய சுகாதார திணைக்களம் அறிவுரைக்கின்றது. கண்வில்லைகள் கண்களைப் பாதுகாப்பதில்லை; வேலை செய்கையில், விளையாடுகையில் கண்களைப் பாதுகாக்க தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகளை அணிதல் வேண்டும். கண்வில்லை பிரச்சனைகள் சம்பந்தமாக தொடர்பு கொள்ள கனடிய மருத்துவ பொருட்கள் ஹொட் லைனை பின்வரும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்: 1-800-267-9675



யசோ சின்னத்துரை
கனடிய சட்டத்தரணி

The Law Offices of

Yaso Sinnadurai
Barrister & Solicitor, Notary Public

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)

வீடு

காணி

வர்த்தகச் சட்டம்

Real Estate Law

Residential &

Commercial

Business Law



சிந்தனைப் பூக்கள்

எஸ். பத்மநாதனின் தொடர்

28

சிட்டுக்களே வாருங்கள்!

ஒவ்வொரு தடவையும் உங்களின் பல்வேறு திறமைகளையும் ஆற்றல்களையும் பாராட்டி பல்வேறு புதிய சிந்தனைகளை வழங்குவதில் மாமா மிகுந்த விருப்பமுடையவர். பாடசாலைகளில் சீருடைகளை அணிந்து கொண்டு ஒரே மாதிரியாக நீங்கள் வலம் வந்தாலும் உங்களுக்குள் ஏழு விதமான ஆற்றல்கள் செயற்படுகின்றன என்பது உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம். உங்களுக்குள் ஒளிந்து விளையாடும் இந்த வேறுபட்டவர்கள் யார்? என்று அறிவதில் உங்களுக்கே ஆசை ஏற்படுகிறதல்லவா?

சிட்டுக்களே உங்களில் பலர் தங்குதடையின்றி பேசுவீர்கள், சிலர் பேச முடியாமல் திண்டாடுவீர்கள். சிலர் கவிஞர்களாகவும் எழுத்தாற்றல் கொண்டவர்களாகவும் வருகின்றீர்கள். இதனை நுண்மதி ஆய்வாளர்கள் மொழிசார்ந்த நுண்மதி (Linguistic Intelligence) என்று கூறுகின்றனர். இப்படியே சிலருக்கு கணிதம் செய்வதில் மிகுந்த விருப்பமாக இருக்கும். 'கணக்கில் புலி' என்ற பெயரையும் எடுத்து விடுகின்றீர்கள். இவ்வகையான ஆற்றல் உள்ளவர்களை கணிதம் சார் நுண்மதி (Mathematical Intelligence) என்பர். இப்படியான திறன் உள்ளவர்கள் கணினி செயல் முறைகளிலும் கணக்காளர்களாகவும் வரக் கூடியவர்களாகின்றீர்கள்.

வகுப்பறைகளில் படங்களை வரைவதில் பெரு விருப்பமுடைய சிட்டுக்களே. உங்களுக்கு இருக்கும் நுண் ஆற்றல் மனக்காட்சி சார்ந்த நுண்ணறிவாகும் (Visual Intelligence) உங்களில் பலர் கட்டிடக் கலைஞர்களாகவும், சிற்பக் கலைஞர்களாகவும் கூட வந்துவிட முடிகின்றது. உங்கள் மனதில் எழும் படைப்பாற்றல் (Creativity) இப்படியான துறைக்கு இட்டு செல்கிறது. இதனையெல்லாம் விடுத்து எந்தவேளையிலும் விளையாட்டுக்களை விரும்பிச் செல்லும் சிட்டுக்களே! உங்களிடம் இருப்பதோ உடல் இயக்க நுண்மதி (Kinesthetic Intelligence) ஆகும். நடப்பு செய்வதிலும் புதிய சாதனைகளை நிகழ்த்துவதிலும் வல்லவர் நீங்கள்.

அன்பான இசைச் சிட்டுக்களே! சிறிய வயது முதல் பாடல்களில் வசமாகி அதனையே எவ்வேளையிலும் மீட்டு வருகின்றீர்கள். இசைகளை நன்றாக விளங்கி அழகான பாடல்களை மனனம் செய்து விடுகின்றீர்கள். வாழ்வு முழுவதும் இதனையே தொடர்ந்து செய்ய முயற்சிக்கின்றீர்கள். இசைக் கருவிகளை மீட்டுவதில் மிகுந்த விருப்பமுடைய உங்களின் இந்த ஆற்றல் (Musical Intelligence) ஆகும். இசையில் வசமாகி மற்றவர்களையும் வசமாக்கி விடுகின்ற உங்களின் ஆற்றலை மதிப்பிட முடியுமா?

சிட்டுக்களே! உங்களின் பல்வேறு ஆற்றல்களுக்கு இடையில் மறைந்து செயல்படும் இந்த நட்புரிமைக் கூர்மதி (Interpersonal Intelligence) என்றும் தேவைப்படுவதாகும். ஆசிரியர்களாகவும், ஆலோசகர்களாகவும் நீங்கள் வருவதற்கு இது உதவுகின்றது. மற்றவர்களின் மனதினைப் புரிந்து செயல்படும் உங்கள் நுண்மதி ஆற்றல் இதுவாகும். இதுதவிர உங்கள் மனதில் உள்ளூர்வு மூலம் தத்துவ மேதைகளாக வரக் கூடிய சிட்டுக்களே. உங்களின் இந்த ஆற்றலுக்கு தன்னகத்தியங்கும் நுண்மதி (Intrapersonal Intelligence) காரணமாகும்.

சிட்டுக்களே. உங்களின் நுண்மதியில் ஒன்றும் பலவும் கலந்து காணப்படலாம். வானவில்லைப் போல உங்களின் நுண்மதியில் ஏழு வகையான ஆற்றல்கள் மறைந்திருந்தாலும் அவற்றில் ஒன்று இரண்டில் மிகுந்த வல்லமை பெறுகின்றீர்கள். உங்களை நீங்களே புரிந்து கொண்டு உங்கள் திறனை வளர்த்தெடுங்கள்.

மீண்டும் சந்திப்பேன்.

The Law office of
GARY
Anandasangaree

416 321 1100

Gary Anandasangaree
Barristor and Solicitor

10 Milner Busines Court
Suite: 210
Toronto, ON. M1B 3C6

Phone: 416 321 1100
Fax: 416 321 1107
gary@galaw.ca





Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8

Monday to Saturday

Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Tuesday (morning)

Dr. Yao San (Tue, Fri & Sat)

Dr. Brian (monday)

Dr. May (wednesday)

(416) 690 0121



Shaping careers for
over 15 years

Changing your life
begins with us.....

EARLY CHILDCARE ASST. (ECA)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Child Care Assistant
- Child Care Worker
- Day Care Worker / Teacher
- Preschool Worker
- Infant Day Care Worker

COMPUTERIZED ACCOUNTING

JOB OPPORTUNITIES

- Accounting Assistant
- Accounts Manager
- Accounts payable clerk
- Accounts Receivable Clerk
- Payroll clerk

PERSONAL SUPPORT WORKER (PSW)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Personal Support Worker
- Home Support Worker
- Personal Care Attendant
- Resident Care Aid
- Nursing Assistant

MEDICAL OFFICE ADMIN (MOA)

JOB OPPORTUNITIES

- Medical Office Assistant
- Medical Admin. Asst.
- Medical Receptionist
- Medical Secretary
- Hospital Ward / Unit Clerk

BUSINESS ADMINISTRATION

JOB OPPORTUNITIES

- Administrative Assistant
- Office Assistant
- Office Administrator
- Management Trainee
- Executive Assistant

NETWORK ENGINEERING

JOB OPPORTUNITIES

- Network Administrators
- Systems Administrators
- Technical Support Specialists
- Helpdesk Support
- LAN Administrators

Week-ends & Evening Courses
Canadian Security Courses,
QA / Software Testing, AccPac, Quick books, Ms Office,
Visual Basic, C++, Visual C#, .Net, A+, MCP, MCSE, CCNA

Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

Kennedy / Sheppard
(North-East Corner)

Tel: 416-321-9911
2347, Kennedy Road, Suite 301
Scarborough, ON., M1T 3T8

Kennedy / Eglinton
N/W Corner, Above Library

Tel : 426.285.9941
2390 Eglinton Ave East, Suite 248
Scarborough ON., M1K2P5

Financial Assistance

Financial Assistance may be available for
those who qualify.

We welcome:

- Social Assistance recipients
- EI - currently receiving / received recipients
- Maternity benefits received recipients

‘இவன் எந்த நேரமும் ரீவீக்கு முன்னால்தான். கண்கெடப் போகுது என்று சொன்னாலும் கேக்கிறாளில்லை.’

‘மம்மல் இருட்டுக்கை கிடந்து கொண்டு படிக்கிறான். லைட்டையும் போடுறானில்லை. கண் பூந்தப் போகுது.’

இவை நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தான். இவற்றில் எவ்வளவு தூரம் உண்மையுண்டு?

கண்கள் எமது புலன்களில் மிக முக்கியமான ஒன்றாகும். கட்டிலன் எமக்கு பிறக்கும் போதே இயல்பாகக் கிடைத்து விடுகிறது. நாளாந்தம் அதனுடையே வாழ்வதால் அது இல்லாத வாழ்வு பற்றி எவரும் யோசிப்பதே இல்லை. ஆயினும் ஏற்கனவே இருந்த பார்வையை இழந்த பின்னான வாழ்வின் துயரம் அளவிட முடியாததாகும்.

வயதாகும் போது பார்வையின் கூர்மை குறைவதற்கும், கண்ணோய்கள் ஏற்படுவதற்குமான சாத்தியம் அதிகமாகும்.

ஆயினும் பார்வை இழப்பிற்கு வயது மட்டும் காரணமல்ல. எமது கவலையீனமும், அக்கறையின்மையுமே முக்கிய காரணங்களாகின்றன. கண் வைத்தியரிடம் ஒழுங்கான கால இடைவெளியில் காண்பிப்பதன் மூலம் சுமார் 40 முதல் 50 சதவிகிதமான பார்வை இழப்புக்களை தடுக்க முடியும்.

எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிடிலும் கூட 40 வயதிற்கு பின் கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும். தமது குடும்பத்தில் அல்லது பரம்பரையில் கண் நோயுள்ளவர்களுக்கு இது மேலும் முக்கியமானதாகும்.

உங்கள் பார்வையில் குறைபாடு புலப்படும் மட்டும் கண் மருத்துவரை காண்பதைத் தள்ளிப் போட வேண்டாம். ஏனெனில் ஒரு கண்ணில் கோளாறு இருந்தாலும் மற்றைய கண் அதனை ஈடு செய்துவிடுவதால் நோயாளி அதனை உடனடியாக உணர மாட்டார். எனவேதான் கண்பார்வைக் கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க ஒழுங்கான மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்.

முதலில் மங்கலான வெளிச்சத்தில் வாசிப்பதை எடுத்துக் கொள்வோம். எம் பலரது நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிர்மாறாக குறைந்த வெளிச்சத்தில் வாசிப்பதால் பார்வைக்கு பாரிய பாதிப்பு

கண்களின் பாதுகாப்பு சில தவறான நம்பிக்கைகள்

டாக்டர். எம்.கே. முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

எதுவும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவ்வாறு வாசிப்பதால் கண்கள் விரைவில் களைப்படந்து விடும் என்பது உண்மையே.

வாசிக்கும் போது படிக்கும் ஒளிவிளக்கின் வெளிச்சம் தாளின் மேல் நேரடியாக விழுவதே சிறந்ததாகும். முதுகிற்குப் பின்னிருந்து உங்கள் தோள்களுக்கு மேலாக வெளிச்சம் வாசிக்கும் தாளில் விழுவது சிறந்ததல்ல. அதேபோல ஒளிவிளக்கு உங்களுக்கு முன் இருப்பதும் நல்லதல்ல. சுற்றிவர ஒளி பரவ முடியாமற் பின்பினால் மூடப்பட்டு, வெளிச்சம் நேரடியாக உங்கள் புத்தகத்தின் மீது மட்டும் விழ வைக்கும் மேசை விளக்கே நல்லதெனலாம்.

பார்வைக்கு குறைபாட்டிற்காக கண்ணாடி அணிபவர்களில் பலர் அதனைத் தொடர்ந்து அணிந்தால் மேலும் விரைவாகப் பார்வை பழுதாகிவிடும் என எண்ணுகிறார்கள். இடையிடையே அதனைக் கழற்றி கண்ணுக்கு ஓய்வு அளிப்பது நல்லது என நினைக்கிறார்கள். இதுவும் ஒரு தவறான கருத்தே.

வாசிப்பதற்காக அல்லது தூரப் பார்வைக்காக உங்களுக்கு கண்ணாடி தரப்பட்டிருந்தால் அதனை அணியாதிருப்பது நல்லதல்ல. கண்ணாடி இல்லாது கண்ணைச் சுருக்கி, சிரமப்படுத்தி வாசிப்பதும், தூர உள்ள பொருட்களைப் பார்க்க முயல்வதும் (உதா- ரீவீ பார்ப்பது, பஸ் போர்ட் பார்ப்பது) உங்கள் கண்களுக்கு வேலைப்பளுவை அதிகரித்து சோர்வடையச் செய்யும்.

தொடர்ந்து கண்ணாடி அணிந்திருப்பது உங்கள் பார்வைக் குறைபாட்டை அதிகரிக்கச் செய்யாது. அதேபோல வேறு கண் நோய்களையும் கொண்டு வராது.

கரட் சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பது எல்லோரதும் நம்பிக்கையாகும். இது ஓரளவு மட்டுமே உண்மையாகும்.

கரட்டில் விட்டமின் A இருக்கிறது. இது விட்டமின் A குறைபாட்டினால் வரக் கூடிய கண் நோயைத் தடுக்கும் என்பது உண்மையே. கண்ணுக்கு வேறு பல

விற்றமின்களும் தேவைப்படுகின்றன. கரும் பச்சை நிறமுடைய கீரை வகைகள், மற்றும் பழவகைகளில் விட்டமின் A யுடன் ஓட்சினெதிரிக் என்று சொல்லப்படுகின்ற விட்டமின் C, E யும் இருப்பதால் மேலும் நல்லதெனலாம். இவை கட்டரக்ட், வயதாவதால் ஏற்படும் மக்கியுலர் பாதிப்பு ஆகியவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

ஆனால் பெரும்பாலும் கண்ணாடி தேவைப்படும் நோய்களான தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்றவை வராமல் தடுக்கவோ அல்லது குணமாக்கவோ எந்த விட்டமினும் உதவாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட நேரம் கணினி முன் இருப்பது கண்களுக்கு நல்லதல்ல என்பது முழுமையாக உண்மையல்ல.

கணினித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது கண்களைச் சோர்வடையச் செய்யும். சில பாதுகாப்புகளை எடுத்துக் கொண்டால் நீண்ட நேரம் கொம்பியூட்டர் பாவிப்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உதாரணமாக மேசையில் அல்லது அறையில் இருக்கும் ஒளிவிளக்கின் ஒளி கணினித் திரையில் பட்டுத் தெறித்து கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அத்துடன் நீண்ட நேரம் கணினி முன் இருக்க நேர்கையில், மணித்தியாலத்திற்கு ஒரு தடவையாவது திரையை உற்றுப் பார்ப்பதைத் தவிர்த்து, பார்வையை சற்று நேரம் தூரப் பொருளுக்கு நகர்த்துவதன் மூலம் கண்ணுக்கான வேலைப்பளுவைத் தவிர்க்க முடியும்.

கணினித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் கண் இமைப்பது எம்மை அறியாது குறைகிறது. இதனால் கண்கள் வரட்சியடைந்து உறுத்தல் ஏற்படக் கூடும். இதைத் தடுப்பதற்கு நாமாக நினைவு கூர்ந்து அடிக்கடி கண்களை இமைக்க வேண்டும். இதனால் கண்கள் ஈரலிப்பாக இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.

(28ம் பக்கம் வருக)

ரொறன்ரோ பாடசாலைகளின் மாணவர்கள்
ரொறன்ரோ கல்விச் சபை அலுவலகம் முன்னால் நடத்திய
48 மணி நேர கவனயீர்ப்பு



நிகழ்வின்
பதிவு
கோகுலன்

இந்த நூற்றாண்டில் 50 – 90 விழுக்காடு மொழிகள் அழிந்து விடும்?

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசீலந்து போன்ற நாடுகளில் ஆங்கிலம் அரசமொழியாகவும் கற்கை மொழியாகவும் விளங்குகிறது. அய்ரோப்பா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் ஆங்கிலம் இரண்டாவது மொழியாகப் பயிலப்படுகிறது. இந்தியாவில் உயர் கல்வி மொழியாகவும் விளங்குகிறது என முன்னர் பார்த்தோம். ஆங்கிலத்தின் அகர வளர்ச்சி, அதன் உலக-ளாவிய மேலாண்மை ஏனைய மொழிகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என்கிறார்கள் மொழியியல் அறிஞர்கள்.

உலக நாடுகள் ஒன்று நீக்கமில்லாது எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் பேசப்படுகிறது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்களை விட அதனை இரண்டாவது மொழியாகப் பேசுபவர்கள் அதிகம் உள்ளார்கள். உலக வரலாற்றில் வேறெந்த மொழியும் இந்தளவுக்கு மேலாண்மை செலுத்தியதில்லை. உலகத்தின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலைக் கொண்டுள்ளார்கள்.

அறிவியல் துறையில் ஆங்கிலத்தை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை உள்ளது. வானூர்தி கட்டுப்பாட்டு நிலையம் அனைத்திலும் ஆங்கிலமே பொதுமொழி. கிறித்துவ மதத்திலும் ஆங்கிலத்தின் மேலாண்மை கொடி கட்டிப்பறக்கிறது.

சீன மொழி (ஆயுசெயசசை) பேசுவோர் தொகை 100 கோடிக்கும் அதிகம். ஆங்கிலம் பேசுவோர் தொகை 500 மில்லியன் (50 கோடி) இருக்கும். இந்திமொழி பேசுவோர் தொகையும் இதே அளவுதான். ஆனால் சீன, இந்தி மொழி இரண்டையும் விட ஆங்கிலம் உலகம் முழுதும் பரவலாகப் பேசப்படுகிறது.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இணையதளத்தில் ஆங்கில மொழிப் பயன்பாடு நூற்றுக்கு 80 விழுக்காடாக இருக்கிறது. யப்பான் இரண்டாவது (7 விழுக்காடு) இடத்தையும் ஜெர்மனி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

உலகின் புகழ்பெற்ற ஆங்கில மொழி வானொலி, தொலைக்காட்சி குழுமங்களான பிபிசி, சிபிஎஸ், என்பிசி, எபிசி, சிபிசி ஒலி, ஒளிபரப்புக்கள் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைகின்றன. பொப் இசை ஆங்கிலத்தை உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்கிறது.

உலகில் எத்தனை மொழிகள் (பேச்சு வழக்கில் உள்ள மொழிகள் உட்பட) இருக்கின்றன? தோராயமாக 7,000

நக்கீரன் தலைவர் - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்



என்றுமுள்ள செந்தமிழ் - 22

(துல்லியமாகச் சொன்னால் 6,912) மொழிகள் இருக்கின்றனவாம்.

ஆங்கிலத்தில் எத்தனை சொற்கள் இருக்கின்றன?

இந்த இயலுலகில் (அண்டம்) காணப்படும் பலவற்றை நாம் சரியாகக் கணக்கிட முடியாது.

நமது பால் வெளி மண்டலத்தில் 100,000,000,000 விண்மீன்கள் காணப்படுகின்றன. இயலுலகில் 100,000,000,000 உட்குக் கூட்டங்கள் காணப்படுகின்றன.

இயலுலகில் காணப்படும் அணுத் துகள்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? விட 1.0 ? 1072 (10 சயனைநன வழ வாத்ரிமுறநச முக 72) ஸ்ரீ ஒன்றோடு 73 கழியம் கூட்டிய தொகை அணுத் துகள்கள்!

சன் தியாகோ (ஸ்யுெ னுநைபழ) வில் இயங்கும் உலக மொழி கண்காணிப்பு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் மார்ச்சு 21, 2006 அன்று ஆங்கிலத்தில் 988,968 சொற்கள் இருக்கின்றனவாம்! இன்று இந்த எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டிவிட்டது! ஆனால் ஒக்ஸ்வோட் பிந்திய ஆங்கில அகரமுதலிப் (முஓகமுசன நுபெடனளா னுஉவழையெசல) பதிப்பில் 615,000 சொற்கள் மட்டும் காணப்படுகிறது.

சீனமொழியில் 50,000 சித்திர வடிவங்கள் காணப்படுகின்றன. அவற்றைவிட எண்ணில் அடங்கா சொற்களும் இருக்கின்றன.

கேம்பியர் எழுதிய நாடகங்களில் 24,000 வெவ்வேறு சொற்கள் காணப்படுகின்றன. அவற்றில் 1,700 சொற்கள் அவர் உருவாக்கியவை!

ஆங்கிலம் பெரும்பான்மை மக்களது இரண்டாவது மொழியாக வந்துவிட்டது. படித்தவன் என்றால் ஆங்கிலம் தெரிந்தவன் என்று வரைவிலக்கணம் செய்யப்படுகிறது!

ஆங்கிலம் நன்றாகப் படித்த ஒருவர் அண்ணளவாக 24,000 தொடக்கம் 30,000 சொற்களைப் பேச எழுதப் பயன்படுத்துகிறார்.

உள்ளூர் மொழிகையோடு ஆங்கிலம் கலந்ததினால் புதிய கலப்பு மொழிகள் தோற்றம் பெற்றுள்ளன. சிங்கப்பூர், நைசீரியா, கரிபின் நாடுகள் அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

பப்புலா நியூகினியில் பிட்ஜின் (ரினையநெ) ஆங்கிலம் பேசப்படுகிறது. நாடக ஆசிரியர் கேம்பியரின் நாடகங்கள் இந்த பிட்ஜின் ஆங்கிலத்தில்தான் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன! அமெரிக்க மெக்சிக்கோ எல்லைப் புறத்தில் ஆங்கிலமும் இகப்பானிய மொழியும் கலந்த ஞரியபெடனளா பேசப்படுகிறது.

ஆங்கில மொழி உலகளாவிய அளவில் செலுத்தும் செல்வாக்கு அல்லது மேலாண்மை பற்றி எழுதுவதற்குக் காரணம் தமிழ் மொழியும் ஆங்கில மொழி செல்வாக்குக்கும் மேலாண்மைக்கும் ஆளாகியுள்ளது.

தமிழ்நாடு ஊடகத்தைப் பார்த்தால் ஆங்கில மொழியின் மேலாண்மையை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். குறிப்பாக இந்தப் “திருப்பணியில்” தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் தினமலர், தினமணி, தினபூமி, ஆனந்த விகடன், குமுதம் முன்னணி வகிக்கின்றன.

விகடன் குழுமத்தைப் பொறுத்தளவில் தமிழ் ஏடுகளுக்குத் தமிழ்ப் பெயரை வைக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச தமிழ்ப் பற்றே இல்லாமல் இருக்கிறது!

ஆனந்த விகடன், யூனியர் விகடன், விகடன் முடெநெடு அவள், கூட்டி விகடன் குழுமம் வெளியிடும் ஏடுகளின் பெயர்கள். சரி போகட்டும். உள்ளடக்கம் எப்படி?

சினிமா	டி.வி	ஹ்யூமர்
பிளிஸஸ்	போட்டோ உடான்ஸ்	ஜோகல்
கார்ட்டூன்ஸ்	மிஸ்டர் மியாஸ்	ஸ்பெல்
ரொமன்ஸ் ரகசியங்கள்	ஹ..ஹ.. ஹனிமல்ஸ்	காசட்டுகள் வாங்க
லேட்டஸ்ட் பார்த்தாச்சா?	குழுவெ ஸீழடிடநஅ?	சந்தா
டிபஸ்	ரெசிப்பிஸ்	ரெகுலர்
வாசகி கோட்டா		

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

Tel: 416 412 3838

என்றுமுள்ள..

இந்த ஆங்கிலச் சொற்கள் ஒவ்வொன்றுக்கும் ஈடான நல்ல அழகான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. ஆனால் விகடன் ஏடுகளை நடத்தும் தமிழ்ப் பகைவர்கள் வேண்டும் என்றே தமிழின் தூய்மையைக் கெடுத்து அதனை அழித்தே தீருவதெனக் கங்கணம் கட்டி நிற்கிறார்கள். வணிகம், நகைச்சுவை, சிறப்பு, காதல் மந்திரங்கள், ஒலிப் பேழை, திரு போன்ற தமிழ்ச் சொற்கள் இந்த ஏடுகளை வெளியிடுபவர்களுக்கு எட்டிக்காயாகக் கசக்கிறது. இப்படியான ஏடுகளைத் தமிழர்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்கத் தயாராக இருக்கும் போது அவர்கள் தமிழைக் கொலை செய்து கொண்டே இருப்பார்கள். ஆனந்த விகடன் கிழமை ஏட்டின் விற்பனை ஏழு இலட்சத்துக்கும் அதிகம்!

இசுப்பானிய மொழியில் 225,000 சொற்களும் ஜெர்மனிய மொழியில் 200,000 சொற்களும் காணப்படுகின்றன. உருசிய மொழி 125,000 சொற்களை எட்டியுள்ளது. பிரஞ்சு மொழி வெறுமனே 100,000 சொற்களை கொண்டுள்ளது. ஆங்கிலம் நன்றாகப் படித்த ஒருவர் அண்ணளவாக 24,000 தொடக்கம் 30,000 சொற்களை மட்டுமே பேச எழுதப் பயன்படுத்துகிறார்.

யூஎன்எஸ்கோ கூரியர் (ருநேளுணழு ஊழரசநைச) என்பது அனைத்துலக உறவுகள் மற்றும் அரசியல் அறிவியல் பற்றிய ஆய்வுகளை வெளியிடும் ஏடாகும். அதில் சுயமேய டைநடைய உய்யடிமை என்பவர் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் தலைப்பு 6இ000 டயபெரியபுரண: யடு நுஅடியவவடநன ஈநசவையபந -ஊசைநக யுசவடைடந என்பதாகும். உலகில் உள்ள 6,000 மொழிகளில் 50 - 90 விழுக்காடு மொழிகள் இந்த நூற்றாண்டில் அழிந்தொழிந்து விடும் என எதிர்வு கூறியுள்ளார். இதில் என்றுமுள்ள செந்தமிழும் அடக்கமா?

வியப்பு என்னவென்றால் உலக மொழிகள் விரைவாகச் செத்துக் கொண்டிருக்கின்றன. மேற்குலக கொலனித்துவ படையெடுப்பு அப்போது பேசப்பட்ட மொழிகளில் 15 விழுக்காடு அழிக்கப்பட்டு விட்டன. கடந்த 300 ஆண்டுகளில் அய்ரோப்பா 10 12 மொழிகளை இழந்து விட்டது. அவுஸ்திரேலியாவில் 18 ஆம் நூற்றாண்டின் கடைசியில் பேசப்பட்ட 250 மொழிகளில் 20 மொழிகளை மிஞ்சியிருக்கின்றன! பிரேசில் 1530 ஆம் ஆண்டு தொடக்கம் போர்த்துகேயரது ஆட்சிக்கு உட்பட்ட பின்னர் 540 - நான்கில் மூன்று பங்கு மொழிகள் இறந்துபட்டு விட்டன.

சுதந்திர நாடுகளின் தோற்றம் சிறுபான்மை மக்களது மொழிகள் கல்வித்துறையில், நீதித்துறையில், நிருவாகத்துறையில் புறக்கணிக்கப்பட்டு விட்டன. தாராளமயப்படுத்தல், பொருளாதார உலகமயமாக்கல், தொழில் வளர்ச்சி கொள்கை போன்றவை பலமொழிப் பயன்பாட்டைக் குறைத்து ஒருமொழிப் பயன்பாட்டை ஊக்கிவிக்கின்றன. தமிழ்மொழி பேசுவோர் எந்த நாட்டிலும் பெரும்பான்மையாக இல்லை. அவர்களுக்கு சுதந்திரமான நாடும் இல்லை. இவை என்றும் இருந்து வரும் செந்தமிழ் மெல்ல மறையலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. (வளரும்)

கண்களின் பாதுகாப்பு..

உடலுக்கு பயிற்சி கொடுப்பது போல கண்களுக்கும் பயிற்சி கொடுப்பதன் மூலம் கண்பார்வை குறைவதைத் தடுக்க முடியும் எனப் பலர் எண்ணுகிறார்கள். யோகா போன்றவற்றில் கண் பயிற்சியும் அடங்குகிறது. ஆனால் பயிற்சிகள் மூலம் கண் பார்வை குறைவதைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான பூர்வ ஆதாரங்களும் கிடையாது.

இதன் அர்த்தம் பயிற்சிகளால் உடலுக்கு நன்மை இல்லை என்பதல்ல. யோகா முதலான உடற் பயிற்சிகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குருதிச் சுற்றோட்டத்தை மேம்படுத்துகின்றன, தசைகளைப் பலப்படுத்துகின்றன, முட்டு நோய்களைத் தடுக்கின்றன என்பது உண்மையே.

ஆனால் பெரும்பாலான கண் நோய்கள் கண்ணின் வடிவமைப்பு, அதைச் சுற்றியுள்ள உறுப்புகளின் நலத்திலேயே தங்கியிருக்கின்றன. எனவேதான் கண் நோய்களைத் தடுக்கவோ குணமாக்கவோ பயிற்சிகளை மட்டும் நம்பியிருப்பதில் பிரயோசனமில்லை.

ஆனால் நீங்கள் புகைப்பவராயின் அதனை நிறுத்துவதன் மூலம் கண்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் பலவற்றையும் தடுக்க முடியும். முக்கியமாக வயதாவதால் ஏற்படும் மக்கியலர் சிதைவு நோயைத் தடுக்க முடியும்.

சன் கிளாசஸ் அணிவதும், தொப்பி அணிவதும் உதவும். பழுவைக்கள், மரக்கறிகள் ஆகியவற்றை அதிகரிப்பதும், கொழுப்பு உணவுகளை முக்கியமாக ரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் சேர்ந்த உணவுகளைத் தவிர்ப்பதும் கண்களைக் காப்பாற்ற நிச்சயம் உதவும்.



எஸ். காந்தி
எழுதும்

30

வெள்ளிப் பணம் - டாலர்

இம்மாத வெள்ளிப்பண தொடரில் சிறுவர்களுக்கு நிதி பற்றிய தகவல்களையும் அறிவூட்டல்களையும் செய்தல் அவர்கள் தங்கள் எதிர்கால வாழ்வை சரியான முறையில் அமைத்துக்கொள்ள உதவும் என்கின்ற கருத்தும் அதற்கான நடைமுறைகளும் மேற்குலக நாடுகளில் மேற்கொள்ளப்படுவதினை அவதானிக்க முடிகின்றது.

இவ்வகையான சிந்தனைகளை நாம் முழுமையாக ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாம் வாழும் கனடா போன்ற மேற்குலக நாடுகளில் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.

எமது பண்பாட்டு கலாசார ரீதியில் தாயகத்தில் பிள்ளைகள் பெற்றோரில் தங்கி வாழும் காலம் அவர்களின் திருமணக்காலம் வரை நீடிக்கின்றது. இங்கு 18 வயதுக்குப் பின்னர் இவர்கள் பெற்றோருடன் வாழ்ந்தாலும் பல்வேறு படிநிலைகளில் இவர்கள் ஒவ்வொருவரும் தனிமனிதராகவே கணிப்பிடப்படுகின்றார்கள். உதாரணத்துக்கு, வருமானவரி உயர்கல்வி வங்கிக்கணக்கு போன்றவற்றை குறிப்பிடலாம்.

இந்தவகையில் சிறார்கள் 18 வயதினை அடையும் வரைக்கும் நிதி பற்றிய சரியான அறிவு இல்லாத போது பல்வேறுபட்ட நிதி சம்மந்தமான பிரச்சனைகளை எதிர்நோக்குவார்கள். வரவுக்கேற்ப செலவுகளை மேற்கொள்ள பழகுதல் கடன் அட்டைகளை கட்டுப்பாட்டுடன் பாவித்தல் தேவைகளை பகுத்து அறியும் தன்மை அதாவது அடிப்படைத்தேவை எது ஆடம்பரத்தேவை எது எனக்கண்டறியும் மனப்பக்குவம் சேமிப்பின் முக்கியத்துவம் என்பவற்றை உணராதவர்களாக இருப்பார்கள்.

இப்படியான ஒரு நிலையில் உங்கள் சிறார்களுக்கு எப்படியான வழிமுறைகளில் இந்தப் பணம் அல்லது நிதி பற்றிய அறிவூட்டல்களைச் செய்ய முடியும் என்பதினை பார்போம்.


உங்கள் சிறார்களுக்கு சிறிய சிறிய வேலைகளை (வீட்டை சுத்தம் செய்தல்) கொடுத்து அதற்கு ஊக்குவிப்பாக சிறுதொகை பணத்தினை கொடுத்து அதனை செலவுசெய்யாது உண்டியலில் போட்டு சேமிக்குமாறு வழிநடத்தலாம். இதன் மூலம் உழைப்பின் முக்கியத்துவத்தினையும் சேமிப்பின் முக்கியத்துவத்தினையும் உணரச்செய்ய முடியும்.

பல பெற்றோர்கள் பத்திரிகை விநியோகம் செய்பவர்களாகவும் இன்னும் பலர் நிறுவனங்களின் அலுவலகங்களை ஒப்பந்த அடிப்படையில் cleaning job செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் வாரவிடுமுறையில் தமது பிள்ளைகளையும் அழைத்துச்சென்று காண்பிப்பதன் மூலமோ அல்லது சிறிய வேலைகளை கொடுப்பதன் மூலம் சிறிய தொகையை ஊக்குவிப்பாகக் கொடுப்பதன் மூலம் உழைப்பின் முக்கியத்துவத்தினை அவர்களுக்கு உணரச்செய்ய முடியும். அதுமாத்திரமல்ல நல்லமுறையில் கல்வியை தொடரவிட்டால் உங்கள் எதிர்காலம் எப்படியாக இருக்கும் என்பதினையும் மறைமுகமாக அவர்களுக்கு உணர்த்த முடியும்.

பெற்றோர்களாயினும் சரி, பேரன் பேத்தி முறையில் உள்ளவர்களாயினும்சரி பிறந்தநாள் மற்றும் சமய கலாசார கொண்டாட்டங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்தி அவர்களுக்காகக் கொடுக்கப்படும் அன்பளிப்பு பணக்கோடுப்பனவுகளை அவர்களின் எதிர்காலக் கல்விக்கான (RESP) சேமிப்பில் இடுவதுடன் இதுபற்றி அவர்களுக்கு அறிவூட்டுவதும் ஒரு ஆரோக்கியமான செயல்பாடாக அமையும்.

கல்வி கற்கும் போதே பகுதி நேரமாக வேலை பார்ப்பது கனடாவில் 16 வயதுக்கு மேல் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளதால் இதன்மூலம் எத்தகைய நன்மை உண்டு என்பதனைப் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் நட்பு ரீதியில் உரையாடி அவர்களுக்கு உணரச் செய்யவேண்டும்.

இப்படியாக பல்வேறு வகைப்பட்ட நடைமுறைகள் உண்டு. இதனைவிட உங்கள் வாழ்வியல் குழலுக்கு ஏற்ப உங்களுக்கும் பல்வேறு வகைப்பட்ட புதிய அணுகு முறைகள் தென்படலாம். அவற்றையும் நீங்கள் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம்.



Jude

Anthony Pillai LL.B. (Canada)
Barrister, Solicitor & Notary Public
Former Asst. Crown Attorney

Phone
416 332 8547

யூட் அந்தோனிப்பிள்ளை

கனடிய வழக்கறிஞர்
முன்னாள் அரச வழக்கறிஞர்

தொலைபேசி
416 332 8547

தொலைநகல்
416 332 8379

2390 Eglinton Ave. East
Suite 259
Scarborough ON
M1K 2P5

ஸ்ரீ கணேஷ தூர்க்கா தேவஸ்தானம் SRI GANESHA DURGA HINDU TEMPLE OF MISSISSAUGA



தொடர்புகளுக்கு:

'ஸ்ரீ விஜயலெட்சுமி வாசா அதிபர்', 'சிவாகம கிரியா புஷணம்'
சீவஸ்ரீ. பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்
(ராஜன் குருக்கள்)

கனடிய திருமணப்பதிவு அதிகாரி, இந்துமதகுரு, புங்குடுதீவு - 10ஆம் வட்டாரம்
ஆலயப் பிரதமகுரு, ஆலய ஸ்தாபகர், முதல்வர் - அறங்காவலர் சபை

7220 Tranmere Drive
Mississauga, ON. L5S 1L6
TEL: 905-405-0011 / 905-501-0011
www. sriganeshadurga.com

NLR ACCOUNTING AND TAX SOLUTIONS

Personal Tax Returns
Corporate Tax Returns
Book-keeping
RST, GST, Payroll service

E-File
confidential
friendly and
fast service

Phone
416 888 1128
416 492 7973

Location

2525 Pharmacy Av.
Pharmacy Av & Finch Av. East
(Inside Universal Textiles)



Police called after Sri Lankan flag set on fire after rally

A peaceful rally held in Vari Hall York University to promote an independent Tamil nation took a turn for the worse when some rowdy protesters burned a Sri Lankan flag. Police were called to the scene when the incident occurred towards the end of the February 17th rally, but the York University Tamil Students' Association (YUTSA), who organized the rally, said they had nothing to do with it. "I guess they acted upon their emotions, but we, as YUTSA, do not condone any acts of any flags being burnt and that wasn't in support of us," said Aranee Muru, vice-president events for YUTSA. Ashween Raaj Ravi, a member of a Sinhalese student group, the Sri Lankan Student Alliance (SLSA), was quick to grab the burning flag and a scuffle ensued. Ravi said members of his group spoke to police afterwards, but no charges were laid.

Ravi said he was disappointed with the administration's handling of the situation. "On York's 50th birthday, they're going to let this happen?" he said. The rally, entitled "Free Tamil Eelam," began and ended in Vari Hall and included a march around campus. Muru said the rally was about providing an "eye opener" to the public on the conflict in Sri Lanka between the minority Tamils and the Sinhalese-ruled Sri Lankan government. "The basic purpose is to educate our outside community," she said. "All this time we have been demonstrating and asking to stop the genocide in Sri Lanka." Daminda Amarasingha, president of SLSA, disagreed with the entire premise of the rally. "As the Sri Lankan Student Alliance, we do not tolerate the rally that happened. We did not want it to happen," he said.

"We're Canadians, but at the end of the day, our identity matters to us and we don't want the Tamil identity to leave us" Aranee Muru, YUTSA vice-president events

"It's not a genocide, it's a war against a terrorist organization." Amarasingha was referring to the Liberation Tigers of Tamil Eelam (or LTTE, more commonly known as the Tamil Tigers) "a Tamil rebel group fighting for the liberation of the Tamil nation" whom some consider a terrorist group. At the rally, Tamil Eelam (Tamil for "Tamil Nation") flags were flown and the 100 or so supporters who attended chanted "Free Tamil Eelam" and "Stop the genocide," their voices echoing through the halls. Amarasingha said the Tamil Eelam flag and the Tamil Tigers' flags, which are identical aside from an inscription on the fly of the Tigers flags, were "the same thing."

Muru did not agree. "With regards to that, you have to educate yourself before you speak," she said. "[The Tamil Eelam] flag has existed long before the Tamil Tigers came into play." Muru said the only solution for peace was an independent Tamil nation, and it was the duty of students to advocate for that. "We, the students, feel that there is no more hope for peace, and we're basically asking for our own nation," she said.

Amarasingha disagreed with YUTSA's solution to the crisis. "If the government gives them their own land, they're not going to stop there. They're going to want more. They're greedy," he said. Muru said the Tamil people are the suppressed and said Tamils are not interested in invading Sri Lanka if independence was granted to them. "We want a peaceful, negotiated settlement and that's all we've been asking for," she said. Some YUTSA members were not born in Sri Lanka, leading Amarasingha to ask, "How can they know what's going on when they have not experienced anything?" Muru said the issue is not limited to the borders of Sri Lanka. "We want people to realize that this isn't an issue that just affects the [Canadian] immigrants; this is an issue that affects me, a Canadian-born person who has a Tamil identity, and me as a Canadian," she said.

Muru added that Canada is a leader in promoting peace and justice and challenged the Canadian government to get more involved. "We're Canadians, but at the end of the day, our identity matters to us and we don't want the Tamil identity to leave us," she said. Members of YUTSA, including its president Sahab Jesuthasan, and YFS vice-president operations Loveleen Kang, spoke out in support of Tamil Eelam at the rally.

(Written by Scott McLean)

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

JRB Universal Inc.

Almost All Services Available

B: 416 752 7555

C: 416 937 9081



R.R. Rajkumar

B.Com (Hons), M.B.A.

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •

ஆலய சன்னிதானங்களில்

கனடா றிச்மன்ட்ஹில் இந்து ஆலயம்

வடஅமெரிக்காவின் 'பெரிய கோயில்' என அழைக்கப்பெறும் றிச்மன்ட்ஹில் ஆலயம் திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிமை வரையும் காலை 8:00 மணி முதல், பகல் 1:30 மணி வரையும், பின்னர் பிற்பகல் 5:30 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை தினங்களிலும் காலை எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். இரவு 9:30 மணிக்கு ஆலயம் மூடப்படும். ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 905 883 9109 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

மிசிசாகா ஸ்ரீகணேச தூர்க்கா ஆலயம்

மிசிசாகா 7220 Trammere Driveல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீகணேச தூர்க்கா இந்து ஆலயத்தில் தினசரி முன்று காலப் பூஜைகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. செவ்வாய்க்-கிழமைகளிலும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கிரியா வழிபாடுகளாலும், திருமணச் சடங்குகளாலும் வடஅமெரிக்கா முழுவதும் நன்கு பிரபல்யமான சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள் (ராஜன் ஐயா) அவர்களே இந்த ஆலயத்தை நிறுவிவுள்ளார். இதன் பிரதம குருக்களும், அறங்காவல் சபையின் முதல்வரும் இவரே. ஆலய தொலைபேசி இலக்கம் 905 405 0011. ஸ்ரீவிஜயலட்சுமி வாசாவின் தொலைபேசி இலக்கம் 905 501 0011.

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்

ஸ்காபரோ கென்டவு வீதியில் 3025ம் இலக்கக் கட்டிடத்தில் யுனிட் இலக்கம் 10 இல் (பிஞ்சு வீதிக்கும் மக்னிக்கல் வீதிக்கும் இடையில், சன் பிளவர் பேனிச்சர் நிறுவனத்துக்கு முன்னால்) ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரிப் பூஜைகளுடன், முக்கிய தினங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இரவுப் பூஜையின் பின்னர் கவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறுகின்றது. ஆலயத்தின் வழமையான மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட்ட மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 416 291 8500 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

நான் ஒரு

Motor Vehicle Accident

வழக்கறிஞர்

Criminal

இல்லை

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



சுட்ட
ஆலோசனைகளுக்கு

சுலசுலப்பு சூசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

**Sabesan's
Choice!**



விருது பெற்ற
தொழிறுறை நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும் நிலக் கம்பளம்
பொருத்தும் வேலைகளில்
தன்னிகரற்றவர்!

சபேசன்


ஒருமுறை
தொடர்பு கொண்டால்
பலன் புரியும்!

416 605 1990

அதிபர் பிரயாணம்...

கொடுத்து வகுப்பிற்கு அனுப்பி விட்டார் என்றால் பாருங்களேன்' என்றார். பழையபடி உங்களுடைய காலத்திற்குப் பாடசாலை வரும் என்ற நம்பிக்கை எற்பட்டுள்ளது என்றும் கூறினார். எங்களுக்கோ யானையில் ஏறின புழுக்கம் தம்பி. உடனடியாக யாழ்ப்பாணம் போகிற எண்ணத்தைக் கைவிட்டு விட்டு இங்கே இறங்கி உம்மைப் பார்க்க வந்தோம். என்ன மாதிரி இருந்த பாடசாலை என்ன மாதிரிப் போய்விட்டது. பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு உம்மைத் தான் நம்பியிருக்கிறோம். என்ன உதவி வேண்டும் என்றாலும் நாங்கள் செய்து உதவுவோம் என்றார். அவர்கள் சொன்னதற்கேற்ப அன்று முதல் நான் பாடசாலையை விட்டு விலகும் வரை பாடசாலையில் நடைபெற்ற ஒவ்வொரு பெருவிழாக்களுக்கும் அவர்கள் இருவரும் வரத்தவறியதே இல்லை.

ஒரு சமயம் திரு. குமாரசாமி அவர்கள் சுகவீனமுற்று வைத்தியசாலையில் படுத்திருந்தார். நான் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். தம்பி உமக்குத் தெரியுமோ எனது இரண்டாவது மாணவனுக்கும் 'கலாநிதிப் பட்டம்' கிடைத்துவிட்டது என்றார். அவர் முகத்திலோ பரவசம் என்ற பரவசம். அவர் கூறியது நவக்கீரியினைச் சேர்ந்தவரும் சரித்திரத்துறையில் பேராதனையில் விரிவுரையாளராகவும் இருந்த கலாநிதி குணசிங்கம் பற்றியது. குமாரசாமியினது கலாநிதிப் பட்டம் பெற்ற முதல் மாணவர் கனடாவில் பேராசிரியராகவும் அணுவாராய்ச்சி நிலையத் தலைமை விஞ்ஞானியாகவும் கடமையாற்றிய கலாநிதி இலக்குப்பிள்ளை அவர்கள். ஓய்வு பெற்ற பல வருடங்களுக்குப் பின்னரும் தமது மாணவர்கள் முன்னேற்றம் பற்றி அறிந்து அதனைத் தமது பெருமையாகக் கொண்டு பாராட்டிய பெருங்குணம் திரு. குமாரசாமியினது. அன்றைய அதிபர்களின் பெருந்தன்மையை நினைக்கவே மனம் அவர்களைப் பூசிக்கச் சொல்கிறது. அவர்கள் சொன்ன பாபர் சலூன் விஷயம் ஞாபகம் வந்தது. எமது பாடசாலைக்கும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதிக்கும் இடையே ஒரு காணி உண்டு. அங்கே சற்று வசதி குறைந்த குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அவர்களுக்குப் பாடசாலை மீது நல்ல விசுவாசம். பாடசாலையில் நடைபெறுகின்ற விசயங்களைக் கவனித்து ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் என்னிடம் சொல்வார்கள். வீதி அருகிலே பாடசாலைப் பக்கமாக ஒரு முடி திருத்தும் நிலையம் இருந்தது. மதிய இடைவேளையின் போது அங்கே மாணவர்கள் சென்று புகை பிடிப்பதாக அயல் வீட்டவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். இது பற்றி நான் சிவஞானம் ஆசிரியரிடம் கேட்டபொழுது அது நீண்டகாலமாக நடைபெறுகிறது என்றும் முன்னைய அதிபர்கள் கண்டும் காணாமலும் விட்டு விட்டார்கள் எனவும் கூறினார். (இன்னும் வரும்)



**"ஆசை, ஆசை இப்பொழுது
பேரூசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?"**


**வீடு வாங்கும் உங்கள்
ஆசைகளை நினைங்களாக்கிவிட
இன்றே அழையுங்கள்...**

**"Honesty, Integrity,
Professionalism"**

சாள்ஸ் தேவசகாயம் M.A

Sales Representative
Direct: 416-284-5555
24Hrs: 416-284-4751
880 Ellesmere Rd., Suite 203
Scarborough, Ont. M1P 2W6

ROYAL LEPAGE
Connect Realty, Brokerage
INDEPENDENTLY OWNED AND OPERATED



Graphic Land - 647. 219. 7576

**The Children's
Education Trust
of Canada**
offered to the public by
**Children's Education
Funds Inc.**



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவிப்புகள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

**பலவீரண உணவுகளைச் சேர்ப்பதானது
ஆரோக்கிய வாழ்வினை வரைகிறது!**

அடர்ந்த சிவப்பு, பச்சை, செம்மஞ்சள், நாவல் நிறங்களைக் கொண்ட மரக்கறிகள், பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துணவுகளைக் கொண்டிருக்கின்றன. கடும் நிறங்களைக் கொண்ட பழங்கள், மரக்கறிகள் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான சத்துணவுகளை அதிகளவில் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இவ்வகையான உணவுகளை ஒரு நாளில் பல தடவை எனும் வகையில் உணவில் சேர்த்துக் கொள்வதனால், இருதய நோய், பக்கவாதம், நீரிழிவு, புற்றுநோய், மறதி நோய் என்பனவற்றை பெருமளவில் குறைத்துக் கொள்ளலாம் என்கின்றனர்.

கொலஸ்ரோலை குறைக்கும் ஸ்ரோபெரி

ஸ்ரோபெரி பழமானது இரத்தத்தில் கொலஸ்ரோலின் அளவைக் குறைப்பதில் உதவுகிறது என ரொறன்ரோவைச் சேர்ந்த இரு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை ஆராய்ச்சிகள் மூலம், சோயா, விதைகள், ஓறஸ் என்பன கொலஸ்ரோலின் அளவைக் குறைப்பதில் உதவுகின்றன என்பது தெரிந்ததே. இவைகளுடன் ஸ்ரோபெரியையும் சேர்த்து சாப்பிடுகையில் பலன் அதிகமாகும்.

'மூன்றாவது கை' சிகரட் பாவனை ஆபத்து!

சிகரட் புகையிலிருந்து வெளிவரும் ரொக்சின்கள் தளபாடங்கள், துணிகள், நிலவிரிப்புகள், சுவர்கள், தலைமயிர் போன்றவற்றினால் உறிஞ்சப்படுகின்றன. அதாவது சிகரட் புகைத்து அதிக நேரத்தின் பின்னும் அதன் ரொக்சின்கள் சுற்றாடலில் பரவியிருக்கும் என அண்மைய மருத்துவ ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. தை மாத Journal Pediatrics என்னும் சஞ்சிகையில் இதன் தரவுகள் தரப்பட்டுள்ளன. அதன்படி, சிறு குழந்தைகள் இவ்வகை சுற்றாடலில் இருக்கையில் இந்த ரொக்சின்களை சுவாசிக்கின்றனர், தொடுகின்றனர், பல சமயங்களில் வாயால் நக்குகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

சிறுதுளி பெருவெள்ளம்!

TD Waterhouse RSP இனால் நடத்தப்பட்ட வருடாந்த கருத்துக் கணிப்பு ஒன்றின்படி, பெண்கள் கிழமை ஒன்றுக்கு \$25 டாலர் வரையில் விருப்ப உணவு, பான வகைகளை நுகர்வதில் செலவழிக்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதனை வாரவாரம் அவர்கள் தமக்கான ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தில் சேர்த்து வரின், ஏறத்தாழ \$200,000 டாலர்களை தமது ஓய்வுக் காலத்தில் பெறுபவர்களாக இருப்பர். (தனது இருபதுகளின் கடைசியில் இருக்கும் பெண் 65 வயதை அடையும் வரை உள்ள காலம் கணக்கிடப்பட்டுள்ளது)

குடிவரவாளர் கல்விக்காக சேமிப்பது அதிகம்!

கனடாவிற்கு புதிதாக குடியேறும் அதிகமான பெற்றோர் தமது பிள்ளைகளின் பல்கலைக்கழக கல்விக்காக சேமிக்கின்றனர் என கனடா மில்லேனியம் புலமைப் பரிசில் அமைப்பு கூறியுள்ளது. 5,580 பெற்றோர்களை இந்த ஆய்வுக்காக அணுகியுள்ளது இந்த அமைப்பு. பெற்றோர்களில் ஒருவர் வெளிநாட்டிலில் பிறந்தவராயிருப்பின் அந்தக் குடும்பம், பிள்ளைகளின் கல்விக்காக அதிக சேமிப்பை மேற்கொள்கிறது. ஒப்பீட்டளவில் இருவருமே கனடாவில் பிறந்த பெற்றோர்களைக் கொண்ட குடும்பங்களில் இந்த சேமிப்பின் அளவு குறைவாகவே காணப்படுகிறது.

குடிவரவாளர், அதிக வசதிகளைக் கொண்டிராத போதும், கல்விக்கு முதலிடத்தைக் கொடுத்து, முடிந்தளவில் சேமிப்பை மேற்கொள்கின்றனர் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

DR. ILLANGO & ASSOCIATES

Dental Office



பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

DR. ILLANGO & ASSOCIATES

DR. M. ILLANGO

B.D.S. Dip.Orth (Oslo).General Practitioner Mainly Orthodontics
கிளிப் போடும் வேலை

DR. MEHRAN MOJGANI

D.D.S. Dip. Perio.Gum Specialist
பல்முரசு வைத்திய நிபுணர்

DR. SABAPATHY RAVEENDRAN

B.D.S.M.S.F.D.SR.C.S (Eng), General Practitioner (Mainly Oral Surgery)
(அறுவைச் சிகிச்சையில் இலங்கையிலும் இங்கிலாந்திலும் நிபுணத்துவம் பெற்ற
பல்வைத்தியர்)

DR. ALI ADIPBFAR


D.D.S.M.D.F.R.C.D (C), Plastic Surgeon
(Wisdom tooth extraction under sedation)
மயக்கமாக்கி ஞாபப்பற்கள் அகற்றுபவர்

DR. JANAKI ILLANGO

B.D.S. குடும்ப பல் வைத்தியர்

Dr. LAI YUNG CHEONG

B.D.S. குடும்ப பல் வைத்தியர்



SCARBOROUGH OFFICE

3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004



MISSISSAUGA OFFICE

3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
களடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்


416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்